

2016

වාර්ෂික වාර්තාව
ඌව වෙල්ලස්ස විශ්වවිද්‍යාලය

Annual Report
Uva Wellassa University

ஆண்டறிக்கை
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்



Uva Wellassa University
Passara Road
Badulla



www.uwu.ac.lk

தூரநோக்கு

தேசிய வள மூலத்துக்கு பெறுமதி
சேர்க்கும் அதியுயர் மையமாக திகழல்.

பணிக்கூற்று

தேசிய அபிவிருத்திக்கு அபரிமிதமான
பங்களிப்பை நல்கவல்ல அறிவு திறன்
விழுமியங்கள் மற்றும் மனப்பாங்குடன்
கூடிய வேலைவாய்ப்புத் தகமையுடைய
தொழில்நுட்பத்திறன் சார்
தொழில்முயற்சியாண்மைமிகு சகல துறை
வல்லுனர்களான பட்டதாரிகளை
உருவாக்குதல்.

தேசிய வளங்களுக்கு பெறுமதி
சேர்ப்பதை வலுவாக உறுதிசெய்தலுடன்
கூடிய கற்பித்தல் கற்றல் மற்றும்
ஆய்வுகளில் திறன்மிக்கதாகத் திகழ்தல்.



ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகம்

பல்கலைக்கழகத்தின் இலக்குகள்

ஆரம்பகாலத்திலிருந்தே பல்கலைக்கழகத்தின் இலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டிற்கான ஊவா வெல்லஸ்ஸா பல்கலைக்கழகத்தின் இலக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. கைத்தொழில்துறை மற்றும் சமுதாயத்தின் கோரிக்கைகளை திருப்திபடுத்தும் பல்லாற்றல் திறன்மிக்க பட்டதாரிகளை உருவாக்குவது.
2. சர்வதேச தரங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவுடன் தரமான கல்வியை வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் ஒரு புகழ்பெற்ற உயர் கல்வி மையமாக திகழ்வது
3. கற்கைநெறிகளை வினைத்திறனுடனும் பயனுறுதித்தன்மையுடனும் வழங்குவதற்கான புத்தாக்கமும் நெகிழ்ச்சித்தன்மையும் மிக்க பொறிமுறையை விருத்திசெய்வது
4. முன்மாதிரியான சேவை வழங்குனராகவும் பணிக்கூற்றை நிறைவேற்றும் வல்லமை மிக்க கல்விசார் மற்றும் கல்விசாராத ஊழியர்கள் ஆகிய இருதரப்பினருக்கும், தொழில்தருனராக விளங்குதல்
5. அதிதிறன் மிக்க தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த சூழ்மையை வழங்கும் மிகவும் கவர்ச்சிகரமான திட்டமிட்ட பல்கலைக்கழகமாக மேம்படுத்துவது.
6. கல்வி, நிதி, மற்றும் நிர்வாக திறமை வினைத்திறன் மற்றும் விளைதிறன் ஆகியவற்றை அடைவதற்கு நிறுவனக் கொள்திறனை மேம்படுத்துவது.

துணைவேந்தரின் செய்தி



ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகம், இலங்கையில் வளங்களுக்கு பெறுமதி சேர்க்கும் அறிவுமையமாக அமைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டளவில் இந்தத் தூரநோக்கை உணர எங்களை எமது மூலோபாயம் முன்னோக்கி நகர்த்தும்.

இந்தத் தூரநோக்கை அடைந்து கொள்வதற்கான மூலோபாய பாதை ரோஜாக்களைக் கொண்டு ஆக்கப்பட்டது அல்ல, மாறாக பல சவால்களை வலிகளுடன் தாண்டவேண்டிய வகையில் அமைக்கப்பட்டதாகும். மாணவர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கிய ஊ.வெ.ப குடும்பம், தூரநோக்குடன் உறுதியாக இணைந்திருக்க வேண்டியுள்ளதுடன் மூலோபாயத்துடனும் பணிக்கூற்றிடனும் உறுதியுடன் இணைந்திருக்க வேண்டும்.

தூரநோக்குடன் வளர்ந்து வரும் இளம் கல்வியாளர்கள் எமது வலுவான முதுகெலும்பாக உள்ளனர் எங்கள் இதயம் என்பது தகவல் தொடர்பாடல் வலிமையன்றி வேறு எதுவுமல்ல. நிறுவனக் கற்றல் மற்றும் வளர்ச்சித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உகந்த கலாச்சாரம் ஒன்றை உருவாக்குவதற்கும் அது எங்களுக்குத் தேவைப்படுகிறது.

ஊ.வெ.ப அனைவருக்கும் மதிப்பளிக்கும் பெறுமதி சேர் செயற்பாடுகளின் ஆற்றல்மிக்க மையமாக மாறுவதுடன் வேலைகொள்வோரை திருப்திகொள்ளவைக்கும் பட்டதாரிகளையும் உற்பத்திசெய்யும். நாம் வெற்றி பெறுவோம்.

கலாநிதி ஜயந்த லால் இரத்தினசேகர

பொருளடக்கம்

தூரநோக்கு.....	i
பணிக்கூற்று.....	i
பல்கலைக்கழத்தின் இலக்குகள்	ii
துணைவேந்தரின் செய்தி	iii
01. துணைவேந்தரின் பார்வையில்.....	01
1.1 மேலோட்டமான அறிமுகம்	01
1.2 சாதனைகள்	04
1.3 எதிர்கால திட்டங்கள்	07
02. பேரவையும் முதலையும்	09
2.1 பேரவை	09
2.2 முதலை	10
03. தாபனக் கட்டமைப்பு	11
04. மாணவர்கள் மற்றும் மனிதவளம்	12
4.1 மாணவர் உள்ளீர்ப்பு (31.12.2016 இல் உள்ளவாறு)	12
4.2 பட்டக் கற்கைகளுக்கான புதிய உள்ளீர்ப்பு – உள்ளநாட்டு மாணவர்கள்	13
4.3 பட்டதாரிகள் வெளியீடு-2016	14
4.4 விடுதிகள்	15
4.4.1 பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான விடுதிகள்	15
4.4.2 வாடகை விடுதிகள்	15
4.5 புலமைப்பரிசில்கள்	16
4.5.1 மகாபொல மற்றும் உதவிக் கொடுப்பனவு - 2016	16
4.5.2 பிற புலமைப்பரிசில்கள் - 2016	16
05. மனிதவளம்	17
5.1 கல்விசார் உத்தியோகத்தர்கள்	17
5.2 நிர்வாக உத்தியோகத்தர்கள்	17
5.3 கல்விசார் இணை ஆளணியும் கல்விசாரா உத்தியோகத்தர்களும்	18
5.4 இணை ஆளணியின் பரம்பல்	19
06. ஆய்வு மற்றும் அபிவிருத்தி	19
6.1 ஆய்வு, புத்தாக்கம் மற்றும் வெளியீடுகள்	19

6.2	நிகழ்ச்சித் திட்டங்கள்,செயலமர்வுகள்,வேலைப்பட்டறைகள்	20
6.3	பெற்றுக்கொள்ளப்பட்ட விருதுகளின் விபரம்	20
07.	நிதி மற்றும் கணக்காய்வு	21
7.1	மீண்டுவரும் செலவீனம்	21
7.2	மூலதனச் செலவீனம்	21
7.3	செயற்திட்டங்கள் (உள்நாடு/வெளிநாட்டு நிதி உதவி)	22
7.4	செயற்திட்டங்கள் செலவீனம் (உள்நாடு/வெளிநாட்டு நிதி உதவி)	22
7.5	நிதிச் செயற்பாடு (செலவீனம்)	22
7.6	நிதிச் செயற்பாடு (உருவாக்கப்பட்ட வருமானம்)	23
7.7	நிதிச் செயலாற்றுகை - 2016	23
7.8	உட்கட்டுமான வசதிகள் - 2016	24
7.9	31 திசம்பர்2016 முடிவடைந்த ஆண்டுக்கான நிதிக்கூற்று நிலமை.....	25
7.10	31 திசம்பர்2016 முடிவடைந்த ஆண்டுக்கான நிதிச் செயலாற்றுகை நிலமை.....	26
7.11	31 திசம்பர்2016 முடிவடைந்த ஆண்டுக்கான காசுப்பாய்ச்சல் கூற்று.....	27
7.12	கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கை	28
7.13	கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கைக்கான பதில்கள்	37



1. துணைவேந்தரின் செய்தி

1.0 மேலோட்டமான அறிமுகம்


ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகமானது தொழில்தகமைக்கும் உயர்கல்வி பட்டதாரிகளின் தகமைக்கும் இடையிலிருக்கும் வேறுபாட்டை நிவர்த்தி செய்யத்தக்க வகையில் இலங்கையின் 14ஆவது தேசிய பஸ்கலைக்கழகமாக 2005 ஜூன் முதலாம் திகதியன்று தாபிக்கப்பட்டது. விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் தொழில் முயற்சியாண்மை அறிவுடன் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யத்தக்க பட்டதாரிகளை உருவாக்கும் ஒரு முழுமையான தொழில்முயற்சியாண்மைப் பஸ்கலைக்கழகமாகவே ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகம் வடிவமைக்கப்பட்டது.

ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகமானது, அதிசயிக்கத்தக்க வகையில் காண்போர் மனங்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் பரந்த காட்சியுடன் கூடிய மலைச்சாரலில் அமைந்துள்ள பதுளை மாநகரின் இதயப் பகுதியில் 59 ஏக்கர் நிலப் பரப்பில் வியாபித்துள்ளது. ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகம் உள்ளூர் மற்றும் சர்வதேச தேவைகளுக்கு ஏற்ற பல்வேறு துறைசார் பட்டப்படிப்புக்களை வழங்கும் நான்கு பீடங்களையும் பதின்மூன்று பட்டக்கற்கைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

தொழில்நுட்ப கற்கைகள் பீடம் புதிய பீடமாகத் தாபிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயத்தில் பொறியியல் தொழில்நுட்பமாணி, உயிர்முறைத் தொழில்நுட்பமாணி ஆகிய புதிய கற்கை நெறிகளுக்காக 167 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு பட்டப்பின் கற்கைகளையும் பஸ்கலைக்கழகம் கொண்டுள்ளது.

பீடம்	கற்கை நெறி
விலங்கு விஞ்ஞானம் மற்றும் ஏற்றுமதி விவசாயம்	விலங்கு விஞ்ஞானத்தில் இளமாணி ஏற்றுமதி விவசாயத்தில் விஞ்ஞான இளமாணி தேயிலை தொழில்நுட்பம் மற்றும் பெறுமதி சேர்ப்பில் விஞ்ஞான இளமாணி நீரியல் வளங்கள் தொழில்நுட்பத்தில் விஞ்ஞான இளமாணி பனை மற்றும் இறப்பாப்பால் தொழில்நுட்பம் மற்றும் பெறுமதி சேர்ப்பில் விஞ்ஞான இளமாணி
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்	விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப தொழில்நுட்ப இளமாணி கணினி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் விஞ்ஞான இளமாணி கைத்தொழில் தகவல் தொழில்நுட்ப இளமாணி கனிப்பொருள் வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் விஞ்ஞான இளமாணி
முகாமைத்துவம்	தொழில் முயற்சியாண்மை மற்றும் முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி விருந்தோம்பல்இ சுற்றுலா மற்றும் நிகழ்வுகள் முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி
தொழில்நுட்பக் கற்கைகள்	விவசாயத்தில் பொறியியல் தொழில்நுட்ப இளமாணி உயிர்முறைத் தொழில்நுட்ப இளமாணி


ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவர்களின் எண்ணிக்கை 2066 ஆகும். ஒட்டுமொத்தமாக கல்விசார், நிர்வாகம் சார் மற்றும் சேவை வழங்கும் பிரிவுகள் என 272 பதவணியினரை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு சனாதிபதியினால் மூன்று வேந்தர்கள் மற்றும் நான்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



பட்டதாரி மாணவர்களின் எண்ணிக்கை விபரம்

கற்கை நெறியின் தலைப்பு	ஆண்டு					
	2011	2012	2013	2014	2015	2016
விலங்கு விஞ்ஞானம்	29	36	50	35	42	31
ஏற்றுமதி விவசாயம்	32	38	37	31	43	34
தேயிலை தொழில்நுட்பம் மற்றும் பெறுமதி சேர்ப்பும்	---	40	42	37	43	19
நீரியல் வளங்கள் தொழில்நுட்பம்	--	-	47	39	39	26
பனை மற்றும் இறப்பாப்பால் தொழில்நுட்பம் மற்றும் பெறுமதி சேர்ப்பும்	--	-	39	38	44	17
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்	38	38	35	41	35	51
கணினி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்	36	43	39	40	42	68
கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்	--	41	40	43	40	31
கனிப்பொருள் வளங்கள் மற்றும் தொழில்நுட்பம்	--	49	36	34	31	39
தொழில் முயற்சியாண்மை மற்றும் முகாமைத்துவம்	38	52	47	47	49	44
விருந்தோம்பல்இ சுற்றுலா மற்றும் நிகழ்வுகள் முகாமைத்துவம்	--	-	32	51	42	50
மொத்தம்	173	337	444	436	450	410

கடந்த ஆறு அணி பட்டதாரிகள் நாட்டின் வேலைவாய்ப்புத் தளங்களினால் மிகவும் விரைவாக உள்ளீர்க்கப்பட்டுள்ளனர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் தனது பட்டதாரிகளின் வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதமளிக்கின்றது. உயர் வேலைவாய்ப்பு வீதமானது இதனை நிரூபிப்பதாகவுள்ளது.



புதிதாகத் தாபிக்கப்பட்ட கல்வி சார் அலகான திறந்த மற்றும் தொலைக்கல்விக்கான நிலையம் ஊவா மாகாண சமூகத் தின் அறிவுசார் தேவைகளை வலுவூட்டுதல் மற்றும் தொழில்சார் தகமைகளை விருத்தி செய்தல் என்பவற்றில் இலக்கு வைத்து செயற்படுகின்றது. இவ் நிலையம் ஏற்கனவே ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் சான்றிதழ் கற்கைகளை நடாத்தியுள்ளது. அதே போன்று ஊவா மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கு வரலாற்றில் சான்றிதழ் கற்கை நெறி, உயிர்முறைத் தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்தில் சான்றிதழ் கற்கைநெறி -2016 ஊவா மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கு விஞ்ஞானம் கற்பித்தலில் சான்றிதழ் கற்கைநெறி போன்ற பல முன்மாதிரியான விசேட கற்கைநெறிகளையும் மாகாண அரசாங்கத்தின் விசேட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஆரம்பித்துள்ளது.

உள்ளக கட்டுமான விருத்தியின் கீழ் ஏறக்குறைய ரூபா 300 மில்லியன் பெறுமதியான கட்டடம் ஒன்றை தொழில்நுட்ப கற்கைகள் பீடத்துக்கு அமைப்பதற்காக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2017 யூன் மாதமளவில் இவ் கட்டுமான வேலைகள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப் பீடக் கட்டடமானது பிரதானமாக விரிவுரைக்கூடங்கள் ஆய்வுசாலைகள் என்பவற்றுடன் நிகர அளவீட்டு அமைப்பு மழைநீர் சேகரிப்பு தொகுதி அவசியமான தீ விபத்து உணரித் தொகுதிக்கு மேலதிகமான பாரம்தூக்கி வசதிகள் என்பவற்றுடன் இணைந்ததாகவும் மற்றைய இதர சேவைகளான இணைய வசதிக்கான ஏற்பாடுகள், மின்சாரம், நீர், எரிவாயு போன்றவற்றை வழங்கத்தக்க ஏற்பாடுகளுடன் கட்டப்படவுள்ளது. மேலும் ரூபா 26 மில்லியன் பெறுமதியான புனரமைப்பு வேலைகளையும் 2016ம் ஆண்டு பல்கலைக்கழகம் செய்துள்ளது.

அனேகமான கல்விசார் மற்றும் கல்வி சாரா பதவணியினர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதுடன் அடுத்த வருடத்துக்குத் தேவையான மனித வளத் தேவைகள் குறித்து திறைசேரிக்கு வேண்டுகோளும் செய்யப்பட்டுள்ளது.


முன்னர் இருந்த செயற்பாட்டு உதவியாளர் முறைமை தொடர்ந்து பின்பற்றப்படாமல்

வகை		ஆண்டு					
		2011	2012	2013	2014	2015	2016
கல்விசார் உத்தியோகத்தர்	பேராசிரியர்கள்	02	-	-	-	-	02
	சிரேஸ்ட் விரிவுரையாளர்கள்	11	10	13	21	38	45
	விரிவுரையாளர்கள்/விரிவுரையாளர்(தகுதிகாண்)	75	75	78	66	63	69
நிர்வாக உத்தியோகத்தர்கள்		12	15	13	16	16	16
இணை ஆளணியினர்		04	04	04	04	40	73


பயிலுனர்களின் சேவையானது ஆறுமாத காலத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நவீன முகாமைத்துவக் கோட்பாடுகளை கருத்தில் எடுத்து பாதுகாப்புச் சேவை போக்குவரத்துச் சேவை சுத்திகரிப்புச் சேவை மற்றும் சில செயற்பாட்டுச் சேவைகள் பல்கலைக்கழகத்தினால் வெளிசேவை வழங்குனர்களிடமிருந்து பெறப்படுகின்றது. இதன் மூலம் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த இளையவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பயிற்சிகளை வழங்கக் கூடியதாகவுள்ளது.

தர நிர்ணய பிரிவும் தொழில் வழிகாட்டல் பிரிவும் மேலும் விருத்தி செய்யப்பட்டுள்ளதுடன் கற்கை நெறிகளின் தரத்தை மேம்படுத்த இரண்டு சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் பணிப்பாளர்களாக பகுதி நேர அடிப்படையில் நியமிக்கப்பட்டும் உள்ளனர். எதிர்கால வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக தொழில்வழிகாட்டல் அலகு ஒழுங்குமுறையாக தொழில் சந்தைகளை தொடர்ச்சியாக நடாத்துகின்றது

2016ம் ஆண்டின் நிதிசார் செயற்பாடுகளின் விபரம் வருமாறு



மீண்டும்வரும் செலவீனங்களின் விபரம்



மூலதனச் செலவீனங்களின் விபரம்

1.2 சாதனைகள்

• உள்ளக கட்டுமான அபிவிருத்திகள்

அவத்தை 2 இன் கீழ் 41 உப திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 31 திட்டங்கள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளன.

• கல்விசார் மற்றும் ஆய்வுச் சாதனைகள்

2016ம் ஆண்டில் முறையே விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பீடம் மற்றும் விலங்கு விஞ்ஞானமும் ஏற்றுமதி விவசாயமும் பீடத்தினாலும் உயிர் முறைத் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் தொழில்நுட்பம் எனும் இரு புதிய கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 2017 இல் இவ் இரு புதிய பட்டக்கற்கைகளையும் புதிதாகத் தாபிக்கப்பட்டுள்ள தொழில்கூட்பக் கற்கைகள் பீடத்துக்கு மாற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

2015ம் ஆண்டு வரை ஒரு கற்கை நெறிக்கான சராசரி மாணவர் அனுமதி 50 ஆகவேயிருந்தது. 2016 இலிருந்து ஒவ்வொரு கற்கைநெறிக்குமான மாணவர்களின் எண்ணிக்கை 65 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

2016 இல் பஸ்கலைக்கழகம் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாட்டை சர்வதேச ஆய்வாளர்களின் பங்குபற்றுதலுடன் ஒழுங்கமைத்திருந்தது. ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகத்தின் ஆய்வு நிகழ்ச்சித் திட்டங்களை வலுப்படுத்துவதற்காக பாடுபடுவதுடன் பஸ்கலைக்கழகம் ஆய்வுச் செயற்பாடுகளுக்கான சர்வதேச இணைவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.

2016 இல் துணைவேந்தர் மற்றும் பணிப்பாளர் குழுவின் திறன்மிக்க இளம் ஆய்வாளருக்கான உயிரியல் விஞ்ஞானத் துறைக்கான விருது ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழக கல்விசார் பதவணி உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

2016-2020 காலப்பகுதிக்குரிய கூட்டாண்மைத் திட்டத்தில் ஒரு பிரதான செயற்பாடாக பிரதிபலிக்கப்பட்டுள்ளதற்கு அமைய ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகமானது பட்டப்பின் படிப்பு பயிற்சிகள் ஆய்வுகள் மற்றும் புலமைப்பரிசில்களை உத்தரவாதப்படுத்துகின்றது.

விலங்கு விஞ்ஞானம் மற்றும் ஏற்றுமதி விவசாய பீடம் மற்றும் விஞ்ஞானமும் தொழில்நுட்ப பீடம் ஆகியன 2016 இல் ஆய்வுக் கற்கை திட்டங்கள் மூலமான தமது உயர் பட்டக்கற்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் இவை பஸ்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் உத்தரவாதப்படுத்தப்பட்டும் உள்ளன. தற்போது விஞ்ஞானமும் தொழில்நுட்ப பீடத்தில் ஐந்து முதுதத்துவமாணி மாணவர்களும் ஏற்றுமதி விவசாய பீடத்தில் ஒரு முதுதத்துவமாணி மாணவரும் உள்ளனர். மேலும் முகாமைத்துவ பீடம் ஆய்வுக் கற்கைகள் மூலமான உயர் பட்டப்படிப்புக்களை தற்போது வடிவமைத்து வருகின்றது.

• சமுதாய மட்ட நிகழ்ச்சித்திட்டங்கள்

ஒவ்வொரு வருடமும் ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழக மாணவர்களினாலும் பதவணியினராலும் அதிக எண்ணிக்கையான சமுதாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2016 இல் இவ்வாறான 51 நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுள்ளதுடன் சில நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பான விரிவான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பஸ்கலைக்கழகம் பாடசாலை இணைந்த செயற்பாடுகள் - ஊவா மாகாணத்தின் முதன்மையான தேசிய பஸ்கலைக்கழகம் எனும் வகையில் ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகமானது பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிதுபுனையும் திறனையும் புத்தாக்க சிந்தனைகளையும் ஊக்கப்படுத்துவதற்கு உரிய நகர்வுகளை எடுக்கின்றது. இந்தப் பிள்ளைகள் ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகத்தில் கற்கப்போகும் அடுத்த தலைமுறையினர் ஆவார்கள். மேலும் ஊவா மாகாணத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை தரமுயர்த்தும் பொறுப்பையும் பஸ்கலைக்கழகம் கொண்டுள்ளது. ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகம் பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்ான பல்வேறு செயற்பாடுகளை வருடம் தோறும் ஒழுங்குபடுத்தி வருகின்றது.

- உணவுத் திருவிழா : பதுளை பிரதேச பொதுமக்களை பொழுதுபோக்கு நிகழ்ச்சியொன்றின் மூலமாக அடையத்தக்கதாக ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகம் 2016 ம் ஆண்டு ஆவணி மாதம் 25ம் திகதி பதுளை வில்ஸ் பூங்காவில் உணவுத் திருவிழா ஒன்றை ஒழுங்குசெய்திருந்தது. பல்வேறு சுவையுடனும் தோற்றத்துடனும் பாரம்பரிய, விலங்கு,நீர்வாழ் மற்றும் தாவர உணவுப் பொருட்கள் இங்கு கிடைக்கத்தக்கதாகவிருந்தன. கல்விசார், நிர்வாகம் சார், கல்வி சாரா பதவணியினரும் மாணவர்களும் ஒன்றாக பொதுமக்களுடன் இணைந்து ஆர்வத்துடன் இந் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.
- கணணி ஆய்வுகூட அன்பளிப்பு : வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகுடன் இணைந்து பயணிப்பதற்கான எந்தவிதமான வாய்ப்புக்களும் தற்போது அற்ற மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் உத்வேகத்தை வழங்கும் நோக்கில் அல்பிட்டிய நவோதய பாடசாலைக்கு கணணி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையினால் ஒரு முழுமையான கணணி ஆய்வுகூடம் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

- சிசு நன சவி – கணணி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பட்ட நிகழ்ச்சித் திட்டம் பசறை கெமுனு வித்தியாலய மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டினால் விளையும் நன்மைகள் குறித்து விளங்கப்படுத்துவதன் மூலம் அவர்களை தொழில்நுட்பத் துறையின் முக்கியத்துவம் குறித்து ஆற்றுப்படுத்துவதற்காக ஒரு தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வுத் திட்டத்தை செய்திருந்தது.
- நனசற்ற அருணலு: கனிய வளங்கள் மற்றும் தொழில்நுட்ப பட்ட நிகழ்ச்சித்திட்டம் வருடம் தோறும் பசறைப் பிரதேசத்தை சேர்ந்த வசதிகள் குறைந்த க.பொ.த சாதரண தர பாடசாலை மாணவர்களுக்கு விஞ்ஞானம் கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் செயலமர்வுகளை பசறை வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்து வருகின்றது.
- மனுசத் கண்ட : மானுடத்தின் குரல் : ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகத்தின் கலைக் கழகத்தினால் வருடம் தோறும் பல்வேறு வகையான கலைத்துவச் செயற்பாடுகளைக் கொண்ட அதிஅற்புதமான கலாசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது. இது பஸ்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என இரு பகுதியினரையும் இலக்கு வைப்பதுடன் அவர்களின் கலைத்துவ ஆற்றல்களை மேம்படுத்தும் வகையிலும் உள்ளது.
- அறிவியல் முகாம் : அறிவியல் முகாம் எனும் நிகழ்ச்சியானது 2010 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஊவா சமூகத்தின் கல்வித் தேவைகளுக்கு துணைசெய்யும் நோக்கத்துடன் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் க.பொ.த உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கு இவ் நிகழ்ச்சித் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.
- ஊவா விவசாய அபிவிருத்தி மன்றம் : விலங்கு விஞ்ஞானம் மற்றும் ஏற்றுமதி விவசாய பீடமானது ஊவா மாகாணத்தின் விவசாய நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளில் செயலாற்றுகையுடன் சம்பந்தப்பட்ட கல்வி சார, அரச மற்றும் அரச சார்பற்ற பொறுப்புதாரர்களுடன் இணைந்து ஊவா விவசாய அபிவிருத்தி மன்றம் என அழைக்கப்படும் அமைப்பை தாபித்துள்ளது

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விடயங்கள் அமைச்சின் செயற்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம் ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகத்தினால் 2016ம் ஆண்டுக்குரிய அமைப்புசார் விளைவுகள் கட்டமைப்புத் தொடர்பில் வழங்கப்பட்ட செயற்பாட்டு முன்னேற்ற அறிக்கையை மதிப்பீடு செய்துள்ளது. செயற்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் நிர்வாக அதிபதி தனது பின்னூட்டத்தில் அமைப்புசார் விளைவுகள் கட்டமைப்புத் திட்டப்படி ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகம் விளைவுகளை திருப்பதிகரமாக அடைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

1.3 எதிர்காலத் திட்டங்கள்

1. தொழில்நுட்ப கற்கைகள் பீடத்தின் உள்ளக கட்டுமாண அபிவிருத்தி திட்டத்துக்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மூன்று மாடிக் கட்டடத் தொகுதிக்கான கட்டுமாண வேலைகள் 2017 இல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இத் செயற்திட்டத்தை 2019 இல் நிறைவு செய்வதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

2. பல்கலைக்கழகம் கைத்தொழில் அமைச்சிடமிருந்தும் பலாங்கொட தோட்ட முகாமைத்துவத்திடமிருந்தும் கட்டடங்களை அமைப்பதற்கு என 64 ஏக்கர் காணியை சுவீகரித்துள்ளது. தற்போது வேறொரு 25 ஏக்கர் காணியை பலாங்கொட தோட்ட முகாமைத்துவத்திடமிருந்து பெறுவதற்கான முயற்சிகள் நடந்தவண்ணமுள்ளன. மேலும் பலாங்கொட தோட்ட முகாமைத்துவத்தின் வெல்லஸ்ஸ பிரிவிடமிருந்து மேலதிகமாக 12 ஏக்கர் காணியை பல்கலைக்கழகத்தின் விரிவாக்கத்துக்காக சுவீகரிப்பதற்காக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

3. மூலப்பொருட்களுக்கு பெறுமதி சேர்க்கத்தக்க விடயப்பரப்புக்களில் கவனம் கொள்ளத்தக்க ஆய்வுகளை மேற்கொள்ளும் பலமானதொரு ஆய்வுக் கலாசாரத்தை பல்கலைக்கழகம் விருத்தி செய்யவுள்ளது. இது இதுவரை புறக்கணிக்கப்பட்ட சேவைத்துறைகளுடன் ஆய்வுசார் இணைவுகளை மேம்படுத்தவுள்ளது. தேயிலை இறப்பர் பன்னத் தாவரம் (உதாரணம் தெங்கு) விவசாய ஏற்றுமதிகள் கனிப்பொருள்கள் மீன்பிடி விலங்கு விஞ்ஞானம், தொழிற்சாலைகளிலும் வர்த்தகத்திலும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரயோகங்கள், தொழில்முயற்சியாண்மை மற்றும் முகாமைத்துவம், மற்றும் சத்தி ஆகியன பல்கலைக்கழகத்தினால் கவனம்கொள்ளப்படும் துறைகள்ஆகும். மூலப்பொருட்களின் வளங்கள் பல்கலைக்கழக ஆய்வுகளில் இருந்து புதிய பெறுமதிகளை கண்டறியவுள்ளதுடன் அதன் மூலமாக பெறப்படும் அறிவு மாணவர்களுக்கும் நாட்டுக்கும் பல்வேறு துறைசார் கற்கைகளுடாக பொதுவாக கடத்தப்படவுள்ளது.

தேசிய அபிவிருத்திக்கான இயல்தகமையை கட்டியெழுப்பத் தக்கவகையில் குவிமையத்தை நோக்கி நகரும் கல்வித் துறைக்கான கேள்வியை உயர்த்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் முக்கிய வடிவமாக இப் பல்கலைக்கழகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் காரணமாக, பதுளை ஏற்கனவே தேசிய நோக்கங்களுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு முக்கிய பரப்புக்களில் நிபுணத்துவம் மிக்க கற்கைகளை வழங்கும் ஒரு களஞ்சியமாக திகழ்கிறது. ஊவா மாகாணத்தில் ஒரு மூலோபாய பங்காளியாக பல்கலைக்கழகம் தனது வகிபாகத்தை தீர்க்கமாக உணர்ந்திருப்பதுடன், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி, சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேண்தன்மை ஆகியவற்றிற்கு பங்களிக்கவும் உதவுகின்றது.

இந்த பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை, சிறப்பாக பெருநிறுவன மற்றும் தொடர்ச்சியான கல்வி சந்தையின் நிலமைகளுக்கு ஏற்ற வகையில் தன் கற்கைகளை உருவாக்கும். பல்கலைக்கழகம் வயதுவந்தவர்களுக்காக கற்கைச் செயற்பாடுகளை நாடாத்துவதுடன் அவர்களின் தொடர்ச்சியான கற்றலுக்கும் கல்விக்கும் வழிசெய்கின்றது. இது மாணவர்கள் வெளிவாரியாகவும் மற்றும் தொலைதூர கற்றல் முறைகள் மூலமும் கற்கைகளை பின்பற்ற உதவும்.

உலகளாவிய வேலைவாய்ப்புக்குத் தேவையான அத்தியாவசிய திறன்கள் மற்றும் அடிப்படை சமூக மதிப்பீடுகளில் மேம்படுத்தப்பட்ட திறமைமட்டம் ஒரு சிறப்பான அளவில் அபிவிருத்தி செய்யப்படும்.

பல்கலைக்கழகம் புதிய படிப்புகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் உயர் கல்வியின் நோக்கத்தை விரிவுபடுத்தும்.

4. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் விவசாயம் மற்றும் முகாமைத்துவத் துறைகளில் உயர் கல்வியைப் பெறவிரும்பும் வெளிநாட்டு மாணவர்களினால் தேடப்படும் இலங்கை பல்கலைக்கழகமாக 2018 ஆம் ஆண்டளவில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தை உருவாக்குவது என்பது இலக்குகளில் ஒன்றாகும்.

5. பல்வேறு துறைகளில் இருந்தான பட்டக்கற்கைகளின் இணைந்த தன்மை உலகத்தின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும் என்பதுடன் மேலும் வலுப்படுத்தப்படும்.

6. பல்கலைக்கழகத்தின் இலக்கை அடைவதற்கான திறனும் அதிக தகுதியும் உள்ள பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்யவும் மற்றும் தக்கவைக்கவும் முன்னுரிமை வழங்கப்படும்.

7. 2018 ஆம் ஆண்டளவில் கற்பித்தல், கற்றல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க பல்கலைக்கழகம் தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபடும்.

02. பேரவையும் முதலையும்

2.1 பேரவை

1978ம் ஆண்டு 16ம் இலக்க பஸ்கலைக்கழக சட்டங்கள் பிரிவு 44 மற்றும் திருத்தப்பட்ட 1985ம் ஆண்டு 7ம் இலக்க பஸ்கலைக்கழக சட்டத்தின் பிரிவு 24 இற்கும் அமைய அமைக்கப்பட்ட 2016ம் ஆண்டுக்கான பஸ்கலைக்கழக பேரவை பின்வரும் உறுப்பினர்களை கொண்டிருந்தது.

துணைவேந்தர்

கலாநிதி. ஜி. சந்திரசேன

பீடங்களின் பீடாதிபதிகள்

விலங்கு விஞ்ஞானமும் ஏற்றுமதி விவசாய பீடம்

கலாநிதி எஸ்.சி.ஜெயமாமனே

முகாமைத்துவ பீடம்

கலாநிதி பி.ஐ.என். பெர்ணாண்டோ

விஞ்ஞானமும் தொழில்நுட்ப பீடம்

கலாநிதி இ.பி.எஸ்.கே. எதிரிவீர

**பின்வருவோர் முதலையினால்
நியமிக்கப்பட்டிருந்தார்கள்**

பேரவையை

பிரதிநிதித்துவப்படுத்த

கலாநிதி கே.பி. விஜயசேகர

கலாநிதி எல்.எம்.எச்.ஆர் அல்விஸ் - 23.09.2016 வரை

திரு.ஜி.எச்.அபேவீர - 18.11.2016 இலிருந்து

பின்வருவோர் பஸ்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டிருந்தனர்

கலாநிதி டபிள்யூ. அபேயக்கோன்

திரு.ரி.நந்தசேனா

கலாநிதி ஏ.குணவர்த்தன

திரு.என்.அபயசிநி (13.09.2016 வரை)

திரு.எச்.தயாவன்ச

2.2 மூதவை

துணைவேந்தர்

கலாநிதி. ஜி. சந்திரசேன

பீடங்களின் பீடாதிபதிகள்

விலங்கு விஞ்ஞானமும் ஏற்றுமதி விவசாய பீடம்
விஞ்ஞானமும் தொழில்நுட்ப பீடம் (பதில்)
முகாமைத்துவ பீடம்

கலாநிதி எஸ்.சி.ஜெயமானே
கலாநிதி இ.பி.எஸ்.கே. எதிரிவீர
கலாநிதி பி.ஐ.என். பெர்ணாண்டோ

துறைத் தலைவர்கள்

விலங்கு விஞ்ஞானமும் துறை
ஏற்றுமதி விவசாயத்துறை
ஏற்றுமதி விவசாயத்துறை
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் துறை
கணணி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
துறை (பதில்)
முகாமைத்துவ விஞ்ஞானத் துறை
பொது நிர்வாகத் துறை
பொது நிர்வாகத் துறை

கலாநிதி டி.கே.டி.டி.ஜெயசேனா
கலாநிதி எல்.எம்.எச்.ஆர் அல்விஸ் (30.09.2016 வரை)
கலாநிதி பி.இ.காளியதாச (01.10.2016 தொடக்கம்)
கலாநிதி கே.பி. விஜயசேகர
கலாநிதி இ.பி.எஸ்.கே. எதிரிவீர
திரு.ஜி.எச்.அபேயவீர
கலாநிதி எச்.ஆர்.என்.பீரிஸ் (31.07.2016 வரை)
கலாநிதி பி.எச்.ரி. குமார (01.08.2016 தொடக்கம்)

பீடங்களின் பிரதிநிதிகள்


விலங்கு விஞ்ஞானமும் ஏற்றுமதி விவசாய பீடம்
விலங்கு விஞ்ஞானமும் ஏற்றுமதி விவசாய பீடம்
விலங்கு விஞ்ஞானமும் ஏற்றுமதி விவசாய பீடம்
வரை)
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பீடம்
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பீடம்
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பீடம்
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பீடம்
தொடக்கம்)
முகாமைத்துவ பீடம்
முகாமைத்துவ பீடம்

கலாநிதிஆர்.ஆர்.எம்.கே.கே.விஜயசுந்தர (30.09.2016 வரை)
கலாநிதி இ.டி.என்.எஸ் அபேரத்தின (01.10.2016 தொடக்கம்)
திருமதி ஆர்.எம்.சி.டபிள்யூ.எம். ரத்னாயக்கா (31.10.2016
வரை)
கலாநிதி பி.எம்.சிறிமான்னே (31.07.2016 வரை)
கலாநிதி. என்.பி. பிரேமச்சந்திர (01.08.2016 தொடக்கம்)
கலாநிதி ஏ.ஆர்.குமாரசிங்க (31.10.2016 வரை)
கலாநிதி கே.டபிள்யூ.எஸ்.என்.குமாரி (01.11.2016
வரை)
கலாநிதி கே.எம்.எம்.சி.வி. குலத்துங்க
கலாநிதி பி.எச்.ரி குமார

உதவி நூலகர்கள்

செல்வி டி.பி.சி விதான (30.09.2016 வரை)
செல்வி கே.எம்.ஆர்.கே. குலத்துங்க (01.10.2016

03. நிறுவன கட்டமைப்பு வரைபடம்



து.த - துறைத் தலைவர்
 பி.ப - பிரதிப் பதிவாளர்
 பி.நி - பிரதி நதியாளர்
 ப/உ.க - உடற்கல்வி பணிப்பாளர்
 சி.உ.உ.க - சிரேஷ்ட உதவி உள்க கணக்காப்பாளர்
 சி.உ.ப - சிரேஷ்ட உதவி பதிவாளர்
 சி.உ.நி - சிரேஷ்ட உதவி நதியாளர்
 உ.ப - உதவிப் பதிவாளர்
 உ.நி - உதவிப் நதியாளர்
 பி.பா.அ - பிரதான பாதுகாப்பு அதிகாரி
 ப.ம.அ - பல்கலைக்கழக மருத்துவ அதிகாரி

04.மாணவர்கள் மற்றும் மனித வளங்கள்

பீடம்	கற்கை நெறி	மாணவர்கள் மொத்த எண்ணிக்கை	கல்விசார்பதவியினரின் மொத்த எண்ணிக்கை	கல்விசாராப் பதவியினரின் மொத்த எண்ணிக்கை
விலங்கு விஞ்ஞானம் மற்றும் ஏற்றுமதி விவசாயம்	விலங்கு விஞ்ஞானம்	194	74	13
	ஏற்றுமதி விவசாயம்	184		
	தேயிலை தொழில்நுட்பம் மற்றும் பெறுமதி சேர்ப்பும்	132		
	நீரியல் வளங்கள் தொழில்நுட்பம்	166		
	பனை மற்றும் இறப்பர்பால் தொழில்நுட்பம் மற்றும் பெறுமதி சேர்ப்பும்	138		
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்	விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்	195	73	13
	கணினி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்	221		
	கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்	207		
	கனிப்பொருள் வளங்கள் மற்றும் தொழில்நுட்பம்	175		
முகாமைத்துவம்	தொழில் முயற்சியாண்மை மற்றும் முகாமைத்துவம்	228	32	2
	விருந்தோம்பல்இ சுற்றுலா மற்றும் நிகழ்வுகள் முகாமைத்துவம்	226		
மொத்தம்			2066	179

4.1 மாணவர்கள் உள்ளீர்ப்பு விபரங்கள்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் 2016ம் ஆண்டு முன்மொழியப்பட்ட மாணவர் உள்ளீர்ப்பை அதிகரித்துள்ளது. அதன்பிரகாரம் ஊவா வெல்லஸ்ஸ விலங்கு விஞ்ஞானம் மற்றும் ஏற்றுமதி விவசாய பீடத்துக்கும் கணினி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பீடத்துக்கும் ஒவ்வொரு கற்கை நெறிக்கும் 60 மாணவர்களையும் முகாமைத்துவ கற்கை நெறிக்கு 65 மாணவர்களையும் உள்ளீர்க்கின்றது. இவர்கள் க.பொ.த உயர்தரத்தில் காண்பித்த திறமைகளின் அடிப்படையிலும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் நுண்மதிப் பரீட்சையிலும் காண்பித்த திறமைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


பீடம்	கற்கைநெறி	மொழி மூலம்	1ஆம் வருட மாணவர்கள் (2014/2015)	2ஆம் வருட மாணவர்கள் (2013/2014)	3ஆம் வருட மாணவர்கள் (2012/2013)	4ஆம் வருட மாணவர்கள் (2011/2012)
விலங்கு விஞ்ஞானம் மற்றும் ஏற்றுமதி விவசாயம்	விலங்கு விஞ்ஞானம்	ஆங்கிலம்	52	48	47	47
	ஏற்றுமதி விவசாயம்		53	49	39	43
	தேயிலை தொழில்நுட்பம் மற்றும் பெறுமதி சேர்ப்பும்		37	36	36	23
	நீரியல் வளங்கள் தொழில்நுட்பம்		52	38	42	34
	பனை மற்றும் இறப்பர்பால் தொழில்நுட்பம் மற்றும் பெறுமதி சேர்ப்பும்		39	42	33	24
விஞ்ஞானம் மற்றும்	விஞ்ஞானம் மற்றும்		54	42	50	49

தொழில்நுட்பம்	தொழில்நுட்பம்	ஆங்கிலம்				
	கணினி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்		55	50	49	67
	கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்		60	60	49	38
கனிப்பொருள் வளங்கள் மற்றும் தொழில்நுட்பம்	48		52	43	32	
முகாமைத்துவம்	தொழில்முயற்சியாண்மை மற்றும் முகாமைத் முகாமைத்துவமும்		63	60	53	52
	விருந்தோம்பல் சுற்றுலாத் துறை மற்றும் நிகழ்வுகள் முகாமைத்துவம்		62	61	48	55
மொத்தம்			575	538	489	464

4.2 பட்டப்படிப்புக் கற்கைகளுக்காக புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்கள்-உள்ளூர்

பீடம்	கற்கைநெறி	பீடம்	கற்கைநெறி
விலங்கு விஞ்ஞானம் மற்றும் ஏற்றுமதி விவசாயம்	விலங்கு விஞ்ஞானம்	2014/15	52
	ஏற்றுமதி விவசாயம்		53
	தேயிலை தொழிற்நுட்பம் மற்றும் பெறுமதி சேர்ப்பும்		37
	நீரியல் வளங்கள் தொழில்நுட்பம்		52
	பனை மற்றும் இறப்பாப்பால் தொழில்நுட்பம் மற்றும் பெறுமதி சேர்ப்பும்		39
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்	விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்		54
	கணினி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்		55
	கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்		60
	கனிப்பொருள் வளங்கள் மற்றும் தொழில்நுட்பம்		48
முகாமைத்துவம்	தொழில்முயற்சியாண்மை மற்றும் முகாமைத் முகாமைத்துவமும்		63
	விருந்தோம்பல் சுற்றுலாத் துறை மற்றும் நிகழ்வுகள் முகாமைத்துவம்		62
மொத்தம்		670	575


புதிய அனுமதிக்கான பால்நிலை பரம்பல் - 2016 ம் ஆண்டு (2014/2015 பிரிவு)



4.3 பட்டதாரிகளின் வெளியீடு -2016

பட்டக் கற்கையின் பெயர்	2016ம் ஆண்டு (2011-12 அணி)		
	ஆண்	பெண்	மொத்தம்
விலங்கு விஞ்ஞான இளமாணி	7	24	31
ஏற்றுமதி விவசாய இளமாணி	6	28	34
தேயிலை தொழில்நுட்பம் மற்றும் பெறுமதி சேர்ப்பு இளமாணி	5	14	19
நீரியல் வளங்கள் தொழில்நுட்ப இளமாணி	8	18	26
பனை மற்றும் இறப்பர்பால் தொழில்நுட்பம் மற்றும் பெறுமதி சேர்ப்பு இளமாணி	4	13	17
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப இளமாணி	20	31	51
கணினி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப இளமாணி	29	39	68
கைத்தொழில் தகவல் தொழில்நுட்ப இளமாணி	12	19	31
கனிப்பொருள் வளங்கள் மற்றும் தொழில்நுட்ப இளமாணி	15	24	39
தொழில்முயற்சியாண்மை மற்றும் முகாமைத் முகாமைத்துவ இளமாணி	11	33	44
விருந்தோம்பல் சுற்றுலாத் துறை மற்றும் நிகழ்வுகள் முகாமைத்துவ இளமாணி	15	35	50
மொத்தம்	132	278	410

பட்டதாரிகளின் வெளியீடு பால்நிலை பரம்பல் 2016 (2010/2011 பிரிவு)



4.4 விடுதிகள்

4.4.1 பஸ்கலைக்கழகத்துக்கு சொந்தமான விடுதிகள்

பெயர்	அமைவிடம்	கொள்ளளவு			ஒரு மாணவருக்கான வருடாந்த கட்டணம்
		ஆண்	பெண்	மொத்தம்	
கோரல் பியூட்டி	பஸ்கலைக்கழக வளாகம்	136	-	218	5000.00
சில்வர் ரிப்ஸ்		82	-		
புளு சவாயர்		-	138	276	
கற்றாலியா		-	138		

4.4.2 வாடகை செலுத்தப்படும் விடுதிகள்

அமைவிடம்	ஆண்டு வாடகை ரூபாயில்	தங்கியிருந்த மாணவர்கள் எண்ணிக்கை 31.12.2016 இல்			ஒரு மாணவருக்கான வருடாந்த கட்டணம்
		ஆண்	பெண்	மொத்தம்	
இல 4ஏ தண்ணீர் தாங்கி வீதி கிந்தகொட பதுளை	611,100.00	121	305	426	3500.00
இல 2/79 ரம்புக்கொத்த பதுளை	252,000.00				
இல 14/25 ஹன்வெல பதுளை	192,780.00				
இல 14/25 ஹன்வெல பதுளை	192,780.00				
இல 14/24 ஹன்வெல வீதி பதுளை	207,900.00				
இல 08 கந்தவத்த வீதி நுகேகொட	472,500.00				
ஜினன்தாகம் வீதி கிந்தகொட பதுளை	240,000.00				
இல 15ஏ தண்ணீர் தாங்கி வீதி கிந்தகொட பதுளை	259,344.00				
இல 29பி ஹன்வெல வீதி பதுளை	277,200.00				
இல 37/ஏ/1 உயன்வத்த ஹன்வெல வீதி பதுளை	270,000.00				
இல 70 பதுளுறீகம் பதுளை	300,000.00				
இல 62/1 பதுளுறீகம் பதுளை	390,000.00				
இல 03 ஸ்பிறிங்வெலி வீதி பதுளை	300,000.00				
இல 05 லீலாழீ 2ம் கட்டை பசறை வீதி பதுளை	240,000.00				
இல 47 ஸ்பிறிங்வெலி வீதி பதுளை	1,266,840.00				
சம்பத் சேவன வலவத்த ரம்புக்கொத்த	1,344,000.00				
இல 06சி/13 தண்ணீர் தாங்கி வீதி கிந்தகொட பதுளை	456,000.00				

4.5 புலமைப்பரிசில்கள்

4.5.1. மகாபொல மற்றும் உதவிக் கொடுப்பனவு – 2015

பீடம்	அனுமதி ஆண்டு	கற்கை ஆண்டு	பெற்றுக்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை	
			மகாபொல	கல்வி கொடுப்பனவு
விலங்கு விஞ்ஞானம் மற்றும் ஏற்றுமதி விவசாயம்	2014:2015	முதலாம் வருடம்	39	89
	2013:2014	இரண்டாம் வருடம்	25	79
	2012:2013	மூன்றாம் வருடம்	61	35
	2011:2012	நான்காம் வருடம்	68	11
	2014:2015	முதலாம் வருடம்	65	37
	2013:2014	இரண்டாம் வருடம்	53	38
	2012:2013	மூன்றாம் வருடம்	83	14
	2011:2012	நான்காம் வருடம்	72	17
முகாமைத்துவம்	2014:2015	முதலாம் வருடம்	52	19
	2013:2014	இரண்டாம் வருடம்	17	62
	2012:2013	மூன்றாம் வருடம்	51	13
	2011:2012	நான்காம் வருடம்	19	31
மொத்தம்			605	445

4.5.2 வேறு புலமைப்பரிசில்கள் - 2015

புலமைப்பரிசிலின் பெயர்	பீடம்	புலமைப்பரிசில் பெற்றுக்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை
வேந்தர் புலமைப்பரிசில்	விலங்கு விஞ்ஞானம் மற்றும் ஏற்றுமதி விவசாயம்	2
	விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்	2
	முகாமைத்துவம்	2
சீனத்தாதுவர் புலமைப்பரிசில் 2016 (ஒரு தடவை கொடுப்பனவு மட்டும்)	விலங்கு விஞ்ஞானம் மற்றும் ஏற்றுமதி விவசாயம்	2
நலநோம்பு புலமைப்பரிசில் திட்டம் (ப.மா.ஆ புலமைப்பரிசில் நிதியம்/ ஹத்தலின் டொறிஸ் வீரகுரிய புலமைப்பரிசில் நிதியம்)	விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்	2
இலங்கை பட்டதாரிகள் சமூகம் (இ.ப.ச) மெல்பேர்ண் பல்கலைக்கழக புலமைப்பரிசில்	முகாமைத்துவம்	2
வெளிநாட்டு மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில்	விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்	3

05. மனித வளங்கள்

5.1 கல்விசார் பதவணியினர்

2016ஆம் ஆண்டுக்கான கல்விசார் பதவணியினர் வகைப்படுத்தல் பின்வருமாறு

பீடம்	மொழி மூலம்	சிரீட்ட பேராசிரியர்கள்	பேராசிரியர்கள்	சிரீட்ட விரிவுரையாளர்கள் தரம் 1 தரம் 2	விரிவுரையாளர்கள்	தகுதிகாண் விரிவுரையாளர்கள்	தற்காலிக விரிவுரையாளர்கள் / செய்முறை வழிகாட்டுனர்கள்
விலங்கு விஞ்ஞானமும் ஏற்றுமதி விவசாயமும்	ஆங்கிலம்	-	-	19	4	31	20
விஞ்ஞானமும் தொழில்நுட்பம்		-	2	16	-	21	34
முகாமைத்துவம்	ஆங்கிலம் / சிங்களம் / தமிழ்	-	-	10	4	9	9
நூலகம்		-	-			04(உதவி நூலகர்கள் 01 ஒப்பந்த அடிப்படையில்)	-
மொத்தம்		-	2	45	8	65	63

5.2. நிருவாகப் பதவியினர்

2016ஆம் ஆண்டுக்கான ஒவ்வொரு பதவி வகையிலும் சேவையாற்றிய நிருவாகப் பதவியினரின் எண்ணிக்கை பின்வருமாறு

பதவி வகை	அங்கீகரிக்கப்பட்ட ஆளணி	நிரப்பப்பட்ட ஆளணி	குறிப்புக்கள்
பதிவாளர்	1	1	ஒப்பந்த அடிப்படையில்
நிதியாளர்	1	1	
சிரேஸ்ட உதவிப் பதிவாளர்	7	6	5 உதவிப் பதிவாளர்கள் சிரேஸ்ட உதவிப் பதிவாளர் ஆளணியில் உள்ளனர்
சிரேஸ்ட உதவி நிதியாளர்	4	4	உதவி நிதியாளர் ஒருவர் சிரேஸ்ட உதவி நிதியாளர் ஆளணியில் உள்ளார்.
சிரேஸ்ட உதவி உள்ளகக் கணக்காய்வாளர்	1	-	வெற்றிடம்
வேலைகள் பொறியியலாளர்	1	1	-
பிரதம பாதுகாப்பு அதிகாரி	1	1	-
பிரதம ஒழுக்காற்று அதிகாரி	1	-	வெற்றிடம்
உடற்கல்விப் பணிப்பாளர்	1	1	--
துணைவேந்தரின் பிரத்தியேகச் செயலாளர்	1	0	வெற்றிடம்
பல்கலைக்கழக மருத்துவ அலுவலர்	2	1	வெற்றிடம் 1
முழுநேர உப விடுதிக்காப்பாளர்கள்	1	-	கல்விசார் விடுதிக்காப்பாளரினால் கடமைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மொத்தம்	22	16	

5.3 மற்றும் கல்வி சாரா ஊழியர்கள்

2016ஆம் ஆண்டுக்கான கல்விசார் பதவணியினர் வகைப்படுத்தல் பின்வருமாறு

பதவி வகை	அங்கீகரிக்கப்பட்ட ஆளணி	நிரப்பப்பட்ட ஆளணி
நிகழ்ச்சியாளர் மற்றும் தொகுதி ஆய்வாளர்	2	2
உடற்கல்வி போதனாசிரியர்	2	2
போதனாசிரியர் (கணணி)	4	0
உபகாப்பாளர் (முழுநேரம்)	4	4
ஒழுக்காற்று அதிகாரி	1	0
மேற்பார்வையாளர் (சிவில்)	1	1
கணக்காய்வு உதவியாளர்கள்	1	0
புத்தக காப்பாளர்	1	1
மருந்தகவியலாளர்	1	1
தாதியர்	2	1
தொழில்நுட்ப உத்தியோகத்தர்	16	9
கணணிப் பிரயோக உதவியாளர் CAA	27	21
சுருக்கெழுத்தாளர்(ஆங்கிலம்)	5	5
தொலைபேசி இயக்குனரும் வரவேற்பாளரும்	2	2
நூலக உதவியாளர்	3	3
காசாளர்	2	2
இலிகிதர்	6	5
களஞ்சிய காப்பாளர்	2	1
பாதுகாப்பு உத்தியோகத்தர்	1	0
பண்ணை மேற்பார்வையாளர்	1	0
விருந்தினர் விடுதி பராமரிப்பாளர்	3	0
தொழிலாளி	4	3
மின்னியலாளர்	1	0
நீர்க்குழாய் பொருத்துனர்	1	0
தச்சுத்தொழிலாளி	1	0
சீர்செய்யுனர்	1	0
பரிசாரகர்(சுகாதாரம்)	1	0
ஆய்வுகூட உதவியாளர்	13	10
சாரதி	2	0
மொத்தம்	111	73

5.4 ஆதரவுப் பதவியினரின் பகிர்வு

பீடம்/கிளை	அதி சிரேஸ்ட பதவியினர்	சிரேஸ்ட பதவியினர்	சிறீநாழியர்கள்
துணைவேந்தர் அலுவலகம்	--	02	--
பதிவாளர் அலுவலகம்	--	02	01
நிதியாளர் அலுவலகம்	--	01	--
மிருக விஞ்ஞான மற்றும் ஏற்றுமதி விவசாய பீடம்	01	07	05
விஞ்ஞான மற்றும் தொழிற்நுட்ப பீடம்	01	03	07
முகாமைத்துவ பீடம்	-	02	--
மாணவர் நலச்சேவைகள் பிரிவு	01	06	--
மனிதவளப் பிரிவு	--	03	--
பொது நிருவாகப் பிரிவு	--	03	--
பரீட்சைகள் பிரிவு	--	04	--
சிரேட்ட உதவி உள்ளகக் கணக்காய்வாளர் அலுவலகம்	--	01	--
மூலதன வேலைகள் பகுதி	--	01	--
கொள்வனவுப் பகுதி	--	02	--
கொடுப்பனவுப் பகுதி	--	02	--
சம்பளப் பகுதி	--	03	--
அறிக்கையிடல் பகுதி	--	02	--
பராமரிப்புப் பகுதி	--	01	--
நூலகம்	01	03	--
மருத்துவ நிலையம்	--	02	--
மொத்தம்	06	50	13

6.0 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி

6.1 ஆராய்ச்சி, புத்தாக்கங்கள் மற்றும் வெளியீடுகள்

விடயம்	வெளியிடப்பட்டவை	வர்த்தகமயப்படுத்தப்பட்டவை	முன்னளிக்கை செய்யப்பட்டவை
ஆய்வுக் கற்கைகளின் எண்ணிக்கை	247	02	14
புத்தாக்கங்கள் மற்றும் உற்பத்தி மேம்பாடுகளின் எண்ணிக்கை	10	---	05
பருவகால இதழ் கட்டுரைகளின் எண்ணிக்கை	63	01	---
புத்தகங்கள் மற்றும் புத்தக அத்தியாயங்களின் எண்ணிக்கை	9	--	---
ஆய்வுச் சுருக்கங்களின் எண்ணிக்கை	237	---	71
சுவரொட்டிகள்	6	---	---
மொத்தம்	572	03	90

6.2. நிகழ்ச்சித் திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள்

விடயம்	பங்கேற்பு / வழங்கப்பட்டவை	பூரணப்படுத்தப்பட்டவை	அளிக்கை செய்யப்பட்டவை
பல்கலைக்கழகப் பட்ட நிகழ்வுத் திட்டங்களின் எண்ணிக்கை	09	---	---
சான்றிதழ் கற்கைநெறி திட்டங்களின் எண்ணிக்கை	03	--	
சமூகசேவை சார் நிகழ்வுத் திட்டங்களின் எண்ணிக்கை	31	25	01
பதவியினர் அபிவிருத்தி கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள்	13	06	01
மொத்தம்	56	31	02

6.3 கிடைக்கப் பெற்றுள்ள விருதுகள் பற்றிய விபரங்கள்

விடயம்	விருதுகள் எண்ணிக்கை	கல்விசார் பதவியினர் எண்ணிக்கை	மாணவர்களின் எண்ணிக்கை
உள்நாட்டு விருதுகள்	26	13	---
சர்வதேச விருதுகள்	10	07	---
மொத்தம்	36	20	---

07.நிதி மற்றும் கணக்காய்வு
7.1 மீண்டுவரும் செலவினம் பற்றிய விபரங்கள்

	விடயம்		பாதீடு 2016	மெய்மை 2016 (ரூபா)	சதவீதம்	பாதீடு 2015
அ. தனிநபர் வேதனாதிகள்	364,220,000	293,374,721	81	222,163,000	213,723,414	96
ஆ. பிரயாணம்	3,540,000	4,107,564	116	1,958,000	1,004,694	51
இ. வழங்கல்கள்	27,172,000	17,813,031	66	24,842,000	10,315,367	42
ஈ. பராமரிப்பு	16,092,000	7,548,370	47	10,991,000	3,659,271	33
உ. ஒப்பந்த சேவைகள்	148,480,000	114,571,747	77	153,444,000	108,599,062	71
ஊ. ஏனையவை	78,496,000	40,469,426	52	53,602,000	27,172,161	51
மொத்தம்	638,000,000	477,884,859	75	467,000,000	364,473,969	78

7.2மூலதனச் செலவினம்

விடயம்	பாதீடு 2016	மெய்மை 2016 (ரூபா)	சதவீதம்	பாதீடு 2015	மெய்மை 2015 (ரூபா)	சதவீதம்
அ. நிலம் கையகப்படுத்துகை	--	52,979,553	--	--	50,000	
ஆ. தளபாட மற்றும் ஏனைய உபகரணக் கையகப்படுத்துகை	218,494,000	70,780,337	63	51,000,000	16,872,165	78
இ. இயந்திராதிகள் கையகப்படுத்துகை		67,123,476			23,078,162	
ஈ. கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் கையகப்படுத்துகை	310,676,000	349,381,044	130	163,500,000	129,212,005	79
உ. ஏனையவை	70,830,000	14,783,082	21	45,500,000	6,507,281	14
மொத்தம்	600,000,000	555,047,492	93	260,000,000	175,719,613	68

7.3 கருத்திட்டம் (உள்நாட்டு/ வெளிநாட்டு நிதியிட்டம்) விபரங்கள்

பெயர்/ விபரங்கள்	கடன்/ மானியம்	நிதியளிப்பு முகவரமைப்பு	மொ.செ.ம	ப.நி.மு	ஆ.நி
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக கருத்திட்ட கட்டம் 1 மற்றும் 2 ஆகியவற்றின் தாபகம்	-	-	3,420.00	-	
மொத்தம்	-	-	3,420.00	-	-

7.4 கருத்திட்ட செலவினம் (உள்நாட்டு / வெளிநாட்டு நிதியிட்டம்)

பெயர்	மொ.செ.ம	2016இல் ஏற்பட்ட செலவினம்	2015இல் ஏற்பட்ட செலவினம்	31.12.2015 ஒட்டுமொத்த செலவினம்	சதவீதம்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக கருத்திட்ட, கட்டம் 1 மற்றும் 2 ஆகியவற்றின் தாபகம்	3,420	84.36	122.87	2,113.60	70%
மொத்தம்	3,420.00	84.36	122.87	2,113.60	70%

7.5நிதி முன்னேற்றம் (செலவினம்)

விடயம்	2016 இல் ஏற்பாடு (ரூபா.)	2016 இல் செலவினம்(ரூபா)	%
a. மீண்டுவரும் கருத்திட்டத்தை தவிர்த்தவை	638,000,000	471,885,516	74
b. மூலதன திட்டத்தை தவிர்த்த	323,226,000	182,483,247	56
c. கருத்திட்டம் - உள்நாட்டு நிதி	276,774,000	84,356,154	30
d. கருத்திட்டம் - வெளிநாட்டு நிதி	-	-	
மொத்தம்	1,238,000,000	738,724,917	60

7.6 நிதி முன்னேற்றம் (உற்பத்திசெய்யப்பட்ட வருமானம்)

வருவாய்க்கான மூலம்	பாதிடு - 2016 (Rs.)	மெய்மை - 2016 (Rs.)	பாதிடு - 2015 (Rs.)	மெய்மை - 2015 (Rs.)	பாதிடு - 2014 (Rs.)	மெய்மை - 2014 (Rs.)	பாதிடு - 2013 (Rs.)	மெய்மை - 2013 (Rs.)	பாதிடு - 2012 (Rs.)	மெய்மை - 2012 (Rs.)	பாதிடு - 2011 (Rs.)	மெய்மை - 2011 (Rs.)
பட்டதாரிக்கற்கைகள் (விடுதிக்கட்டணம் பதிவுக்கட்டணம் போன்றன)	9,311,000	9,917,940	7,550,000	6,945,607	14,550,000	11,809,344	6,330,000	13,191,742	8,200,000	8,593,589	4,551,000	7,219,783
பட்டப்பின் படிப்புக்கள்	-	-	-	-	-	-	-	-	-	-	-	-
ஆலோசனைச் சேவை (பயிற்சிகள் பரீட்சைகள் மற்றும் பிற	30,733,000	4,405,747	6,450,000	1,134,312	450,000	343,400	3,315,000	553,000	2,100,000	1,791,277	4,544,000	1,129,745
பிற	-	-	-	-	-	-	-	-	-	-	-	941,965
மொத்தம்	40,044,000	14,323,687	14,000,000	8,079,919	15,000,000	12,152,744	9,645,000	13,744,742	10,300,000	10,384,866	9,095,000	9,291,493

7.7 நிதிச் செயலாற்றுகை - 2016

விடயப்பரப்பு	குத்திரம்	தலா மாணவருக்கான செலவீனம் ரூபா					
		2016	2015	2014	2013	2012	2011
a. தலா மாணவருக்கான மீண்டுவரும் செலவீனம் (மீ.செ)	மீ.செ / மாணவர் எண்ணிக்கைப் பலம்	338,719	272,748	240,948	139,942	125,392	103,410
b. தலா மாணவருக்கான மூலதனச் செலவீனம் (மூ.செ)	மூ.செ / மாணவர் எண்ணிக்கைப் பலம்	130,420	89,810	83,282	42,341	101,258	120,696

7.8 உள்கட்டமைப்பு வசதிகள் - 2016

உள்கட்டமைப்பு விவரங்கள்	செலவினம் (Rs.)	பொதிக முன்னேற்றம்
அ. முதவைக் கட்டிடம்	31,352,457	100%
ஆ. நில தோற்ற வடிவமைப்பு - முதவைக் கட்டிடம்	6,042,359	100%
இ. விளையாட்டு நிலையம்	29,370,106	100%
ஈ. பார்வையாளர் அரங்கு	1,406,040	100%
உ. வெள்ள நீர் வடிகாலமைப்புத் தொகுதி	1,774,568	100%
மொத்தம்	69,945,530	

7.9 31.12.2015 இல் முடிவடைந்த ஆண்டுக்கான நிதிநிலைமைக் கூற்று

	குறிப்பு	2016 ரூபா	2015 ரூபா
சொத்துக்கள்			
நடைமுறை சொத்துக்கள்			
காசு மற்றும் காசுக்குச் சமமானவையும்	01	41,230,251	36,258,132
முதலீடுகள்	02	21,223,591	18,152,475
கிடைக்கப் பெறக்கூடியவை	03	23,107,408	14,665,875
சொத்துப் பதிவேடுகள்	04	35,908,679	7,368,400
முற்பணங்கள்	05	406,974	268,131
		121,876,903	76,713,012
நடைமுறையற்ற சொத்துக்கள்			
கிடைக்கப் பெறக்கூடியவை	06	5,700,839	5,872,383
சொத்து, இயந்திர சாதன மற்றும் உபகரணம்	07	1,767,403,374	1,421,626,674
வளர்ச்சிகண்டுவரும் பணி	08	-	290,865,005
காணி சுவீகரிப்பு	09	111,395,952	58,416,399
தர முன்னேற்றக் கருத்திட்டங்கள்	10	9,161,877	4,610,855
		1,893,662,043	1,781,391,317
மொத்த சொத்துக்கள்		2,015,538,945	1,858,104,329
பொறுப்புக்கள்			
நடைமுறைப் பொறுப்புக்கள்			
அட்டுறு செலவுகள்	11	34,895,227	22,244,523
நானாவித கடன் வழங்குநர்கள் மற்றும் ஏனையோர்	12	76,744,952	85,484,192
செலவழிக்கப்படாத நன்கொடை மூலதனம்		22,548,650	30,695,456
		134,188,828	138,424,171
நடைமுறையற்ற பொறுப்புக்கள்			
தாமதப்படுத்தப்பட்ட வருமானம்	13	288,919,570	165,605,191
பணிக்கொடைக்கான ஏற்பாடுகள்	14	15,183,379	9,396,706
		304,102,950	175,001,897
மொத்தப் பொறுப்புக்கள்		438,291,778	313,426,067
		1,577,247,167	1,544,678,262
நிகர சொத்துக்கள்			
நிகர சொத்துக்கள் Aஃசம உரிமையாண்மை			
ஒட்டுமொத்த நிதி	15	2,147,937,123	2,063,580,969
பொது ஒதுக்கம்	16	(610,077,413)	(548,520,929)
விசேட ஒதுக்கம்	17	7,399,112	1,990,995
விசேட மூலதனங்கள் (நிதிகள்)	18	31,988,345	27,627,227
மொத்த நிகர சொத்துக்கள்/ சம உரிமையாண்மை		1,577,247,167	1,544,678,262

7.10 2015 டிசம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிசார் செயலாற்றுகைக் கூற்று

	குறிப்பு	2014 ரூபா	2015 ரூபா
வருமானம்			
மீண்டுவரும் மூலதனம்	19	477,500,000	343,371,000
உதவிக் கொடுப்பனவும் மஹாபொல மானியங்களும்	20	55,058,350	30,256,550
சுய நிதி நிகழ்வுத்திட்ட வருமானம்	21	4,405,747	1,134,312
ஏனைய வருமானம்	22	14,202,090	12,503,307
நிலைமாறக்கூடிய மூலதன மானியங்கள்	23	64,370,645	49,166,033
மொத்த வருமானம்		615,536,831	436,431,202
செலவுகள்			
ஆளணி வேதனாதிகள்	24	293,374,721	213,723,414
பிரயாணச் செலவுகள்	25	4,107,564	1,004,694
வழங்கல்கள்	26	17,813,031	10,315,367
பராமரிப்பு	27	7,548,370	3,659,271
ஒப்பந்தசார் செலவீனம்	28	114,571,747	108,599,062
ஏனைய மீண்டு வரும் செலவுகள்	29	40,469,426	27,172,161
சுயநிதி நிகழ்வுத்திட்ட செலவுகள்	30	3,451,957	600,410
மாணவர் உதவு தொகை மற்றும் மஹாபொல கொடுப்பனவுகள்	31	55,058,350	30,256,550
பெறுமானத்தேய்வு	32	160,075,552	138,765,610
மொத்தச் செலவுகள்		696,470,717	534,096,538
காலப்பகுதிக்கான மிகை/பற்றாக்குறை		(80,933,886)	(97,665,336)

7.11 2016 மார்ச்சு 31 இல் இருந்தவாறான காசுப்பாய்ச்சல் கூற்று

	2016 ரூபாய்	2015 ரூபாய்
செயற்பாட்டு செயற்பாடுகளில் இருந்தான காசுப்பாய்ச்சல்		
சாதாரண செயற்பாடுகளில் இருந்தான பற்றாக்குறை/மிகை சீராக்கம்	(80,933,886)	(97,665,336)
முன்னைய வருடங்களுடன் தொடர்புடைய பெறுகைகள்	745,392	
தாசுற்ற நகர்வுகள்		
படிப்படியான மூலதனக் கொடைகள்	(64,370,645)	(49,166,033)
பெறுமானத்தேய்வு	160,075,552	138,765,610
ஏற்பாடுகள் மற்றும் பிற	6,088,013	1,673,792
செ/மூ மாற்றத்துக்கு முன்னான செயற்பாட்டு இலாபம்	21,604,425	(6,391,968)
செயற்பாட்டு மூலதனத்திலான மாற்றம்		
பெறுகையிலான அதிகரிப்பும் குறையும் - ந-சொ	(8,441,533)	(4,201,373)
பெறுகையிலான அதிகரிப்பும் குறையும் - ந-சொ-அ	171,544	545,504
பெறுகையிலான அதிகரிப்பும் குறையும் - சொத்துப்பதிவேடு	(14,534,348)	(4,206,090)
பெறுகையிலான அதிகரிப்பும் குறையும் - முற்பணம்	(138,843)	(154,387)
பெறுகையிலான அதிகரிப்பும் குறையும் - துல்லியமான செலவுகள்	12,650,704	5,631,313
பெறுகையிலான அதிகரிப்பும் குறையும் - முற்பணக் கடன்கள்	(6,844,710)	(2,435,824)
செயற்பாட்டு நடவடிக்கைகளில் இருந்தான தேறிய காசுப்பாய்ச்சல்	4,467,238	(11,212,825)
முதலீட்டு நடவடிக்கைகளில் இருந்தான காசுப்பாய்ச்சல்		
நிலையான சொத்துக்களின் சுவீகரிப்பு	(261,590,592)	(175,683,099)
முதலீடுகள்	(3,071,116)	(5,597,667)
முதலீட்டு நடவடிக்கைகளில் இருந்தான தேறிய காசுப்பாய்ச்சல்	(264,661,707)	(181,280,767)
நிதிச் செயற்பாடுகளில் இருந்தான காசுப்பாய்ச்சல்		
ஓட்டுமொத்த நிதி	84,356,154	122,869,919
ஓத்திவைக்கப்பட்ட வருமானம்	186,490,653	86,445,081
செலவழிக்கப்படாத நன்கொடை- மூலதனம்	(8,146,807)	-
மற்றைய நிதிகள்	2,466,588	10,910,718
நிதிச் செயற்பாடுகளில் இருந்தான தேறிய காசுப்பாய்ச்சல்	265,166,588	220,225,718
காசு மற்றும் காசுக்கு நிகரானவையிலான தேறிய அதிகரிப்பு/குறைவு	4,972,119	27,732,126
பருவத்தின் ஆரம்பத்தில் காசு மற்றும் காசுக்கு நிகரானவை	36,258,132	8,526,006
பருவத்தின் இறுதியில் காசு மற்றும் காசுக்கு நிகரானவை	41,230,251	36,258,132

குறிப்பு 2016.12.31 இல் இருந்தவாறான வங்கி மீதிகள்

வங்கி	கணக்கு இலக்கம்	மீத
இலங்கை வங்கி	3114828	22,548,650
இலங்கை வங்கி	3114820	2,741,541
இலங்கை வங்கி	78166821	7,003,851
இலங்கை வங்கி	78057047	5,729,960
மக்கள்வங்கி	10100168384805	3,206,250
மொத்தம்		41,230,251

7.12 கணக்காய்வாளர் தலமை அதிபதியின் அறிக்கை



විගණකාධිපති දෙපාර්තමේන්තුව
கணக்காய்வாளர் தலமை அதிபதி திணைக்களம்
AUDITOR GENERAL'S DEPARTMENT



මගේ අංකය
எனது இல.
My No.

UVP/BD/D/UW/1/16/07

ඔබේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

31 August 2017

உபவேந்தர்,
லங்கை ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகம்,

இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகத்தின் 2016 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீது 1978 இன் 16 ஆம் இலக்க பஸ்கலைக்கழகங்கள் அதிகாரச் சட்டத்தின் 108(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலமை அதிபதியின் அறிக்கை

இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகத்தின் 2016 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றுகை கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் பொழிப்புக்களையும் ஏனைய விளக்கத் தகவல்களையும் உள்ளடக்கிய 2016 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு 1978 இன் 16 ஆம் இலக்க பஸ்கலைக்கழகங்கள் அதிகாரச் சட்டத்தின் 107(5) ஆம் உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பஸ்கலைக்கழகங்கள் அதிகாரச் சட்டத்தின் 108(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பஸ்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையுடன் சேர்த்துப் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றது. பஸ்கலைக்கழகங்கள் அதிகாரச் சட்டத்தின் 108(2) ஆம் உப பிரிவின் பிரகாரம், விரிவான அறிக்கையொன்று பஸ்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு 2017 ஜூன் 14 ஆந் திகதி வழங்கப்பட்டது.

1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு ,ணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந் நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்க ஒத்ததாக (ISSAI 1000-1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுதல்களுடன் நான் இணங்கி நடப்பதையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப்

பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந் நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் பஸ்கலைக்கழகத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி பஸ்கலைக் கழகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் விளைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1978 இன் 16 ஆம் இலக்க பஸ்கலைக்கழகங்கள் அதிகாரச் சட்டத்தின் பிரிவு 111 இன் பிரகாரம் கணக்காய்வின் நோக்கெல்லையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 முனைப்பழிப்புள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழிப்புள்ளதாகக்கப்படுகின்றது.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்ட விடயங்களின் தாக்கத்தினை தவிர்த்து, இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகத்தின் 2016 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 02

விஷேட நிதியங்களில் முதலீடுகள் ரூபா 2,466,588 தொகை காசுப் பாய்ச்சல் கூற்றில் முதலீட்டு செயற்பாடுகளின் கீழ் காசு வெளிப்பாய்ச்சல் ஒன்றை காட்டப்பட வேண்டுமெனினும் அதனை நிதிச் செயற்பாடுகளின் கீழ் காசு உள்பாய்ச்சல் என காட்டப்பட்டிருந்தது.

(ஆ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 07

நடைமுறை அல்லாத சொத்துக்களுக்கான பயன்தரு ஆயுட்காலம் வருடாந்தம் மீளாய்வு செய்யாமையின் காரணமாக கிரயம் ரூபா 114,325,384 தொகைக்கான நிலையான சொத்துக்கள் முற்றாக பெறுமானத்தேய்வு கழிக்கப்பட்டிருந்த போதிலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு காணப்பட்டது. அதன் பிரகாரம் ஏற்பட்டிருந்த மதிப்பீட்டு தவறினை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 03 இன் பிரகாரம் திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

(இ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 09

நியமத்தின் 15 ஆம் பந்தியின் படி இருப்பு, கிரயம் அல்லது நிகர தேறிய பெறுமதி ஆகிய இவ் இரண்டில் குறைந்த பெறுமதியின் மீது கணக்கீடு செய்திருக்காததுடன் 44 ஆம் பந்தியின் பிரகாரம் காலப்பகுதிக்கான செலவு ஒன்றாக இனங்காணப்பட்ட இருப்புக்களின் பெறுமதி நிதிக்கூற்றுக்களின் மூலம் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

2.2.2 கணக்கீட்டு குறைபாடுகள்

அரசு மானியங்களின் கீழ் கொள்வனவு செய்யப்படும் அனைத்து மூலதனச் சொத்துக்களும் அவற்றின் பயன்தரு ஆயுட்காலத்தை அடிப்படையாகக் கொண்டு பின்போடப்பட்ட வருமானம் ஒன்றை கணக்கீடு செய்யும் முறைப்படி கணக்கீட்டு கொள்கையை இனங்கண்டிருந்த போதிலும் அரசு மூலதன மானியத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்கான மீளாய்வாண்டிற்கான பெறுமானத்தேய்வு ரூபா 85,472,880 தொகை செலவுகள் எனக் கணக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் அதனை வருமானம் கணக்கீடு செய்திருக்கவில்லை.

2.2.3 விளக்கமளிக்கப்படாத வித்தியாசங்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களின் படி காகிதாகிகள் இருப்பு ரூபா 9,558,694 தொகை எனினும் பொருள் மெய்மையாய்தல் சபை அறிக்கையின் படி அது ரூபா 6,897,511 தொகையாகக் காணப்பட்டமையால் ரூபா 2,691,183 இற்கான வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது.

(ஆ) மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களின் படி மென்பொருட்கள் கொள்வனவு செய்தல் ரூபா 2,697,146 தொகை எனினும் நிலையான சொத்துக்கள் பதிவேட்டில் அவை ரூபா 970,000 தொகை என காட்டப்பட்டுள்ளமையால் ரூபா 1,727,146 இற்கான வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது.

2.2.4 கணக்காய்விற்கான சான்றுகள் இன்மை

கீழே காட்டப்பட்டுள்ள கணக்கு விடயங்களுக்கு எதிராக காட்டப்பட்டுள்ள சான்றுகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.

கணக்கு விடயம்	பெறுமதி (ரூபா.)	சமர்ப்பிக்கப்பட்டிருக்காத சான்றுகள்
பெற வேண்டிய கணக்குகள் - மீண்டுவரும்	20,063,117	மீதியை
செலுத்த வேண்டிய கணக்குகள் - மீண்டுவரும்	4,629,328	உறுதிப்படுத்தும்
செலுத்த வேண்டிய கணக்குகள் - மூலதன	18,466,392	கடிதங்கள் காலப்பகுப்பாய்வு

2.3 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு 02 வருடங்களை விஞ்சிய பலவின நிர்மாண வேலைகள், வழங்கல் மற்றும் சேவைகள் பெற்றுக்கொள்ளும் போது தடுத்து வைத்தல் கட்டணம் ரூபா 31,716,010 தொகை கணக்காய்வுத் திகதியாகிய 2017 ஏப்ரல் 30 திகதி வரை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

(ஆ) நிதிக்கூற்றுக்களில் பெற வேண்டிய கணக்குகளின் கீழ் 2014 ஆண்டின் ஆரம்ப மாணவர் உதவித் பண மீதியின் வித்தியாசம் எனக் காட்டப்பட்டிருந்த ரூபா 443,771 தொகை மற்றும் மஹப்பொல புலமைப் பரிசில் பணம் ரூபா 84,050 இற்கான மறை மீதியினை மீளாய்வாண்டின் போது தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

2.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணக்கமின்மைகள்

பின்வரும் இணக்கமின்மைகள் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடன் தொடர்பு இணக்கமின்மைகள்

(அ) 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் அதிகாரசட்டத்தின் 37(1) ஆம் பிரிவுநெறிமுறையின் மூலம் இணைவினை தீர்மானிக்கப்பட்டு தெரிவு செய்யும் குழுவின் விதப்புரையின் மீது நிருவாகக் குழுவினால் பல்கலைக்கழகமொன்றில் பதிவாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். எனினும் 2014 நவம்பர் 12 ஆம் திகதி முதல் இற்றை வரை கடமை சாட்டல் அடிப்படையின் மீது ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் ஒருவர் அப் பதவிக்காக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணக் கோவை

(i) நிதிப் பிரமாணம் 396(ஈ) 2017 மார்ச் 31 திகதியில் உள்ளவாறு வங்கி இணக்கக் கூற்றின் படி வழங்கப்பட்ட ஆனால் வங்கிக்கு சமர்ப்பிக்கப்படாத 06 மாதங்களை மிகைத்துள்ள கூட்டுத்தொகை ரூபா 69,612 தொகைக்கான 27 காசோலைகள் தொடர்பாக நிதிப்பிரமாணங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

(ii) நிதிப் பிரமாணம் 757(2) மீளாய்வாண்டிற்கான பொருட்கள் மெய்மையாய்தல் சபை அறிக்கை 2017 ஏப்ரல் 30 ஆந் திகதி வரை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பித்திருக்கவில்லை.

(iii) நிதிப் பிரமாணம் 772 ரூபா 584,566 தொகை பெறுமதியான பாவணைக் காலங் கடந்துள்ள 92 அலகுகள் அச்சு வேலைக்கான மை தொடர்பாக நிதிப் பிரமாணங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

(இ) பொது முயற்சிகள் சுற்றறிக்கை

2003 ஜூன் 02 ஆம் திகதிய பீஈஃ/12 இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 7.2 ஆம் பந்தி பல்கலைக்கழக பிரதான செயற்பாட்டு பரப்புகள் அடங்கும் விதமான செயற்பாட்டு கைநூற்கள் தயாரித்திருக்கவில்லை.

(ஈ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை

2013 ஆகஸ்ட் 29 திகதிய 12/2013 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் தாபனம் சார் சுற்றறிக்கை சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கு உரித்தான வீடுகளில் வதியும் உத்தியோகத்தவர்களிடம் வீட்டு வாடகைச் சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் வாடகை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

03. நிதி மீளாய்வு

3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2016 திசம்பர் 31 ஆம் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான பல்கலைக்கழகத்தின் நிதி விளைவுகள் ரூபா 80,933,886 இற்கான பற்றாக்குறை ஒன்று காணப்பட்டதுடன் அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 97,665,336 தொகையாகக் காணப்பட்டமையால் முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டிற்கான நிதி விளைவுகளில் ரூபா 16,731,450 இற்கான முன்னேற்றமொன்றினை காட்டியது. முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக மீண்டுவரும் செலவுகளுக்காக அரசாங்க நிதியேற்பாடு ரூபா 134,129,000 தொகையினால் அதிகரித்தல் இந்த முன்னேற்றத்திற்கு முக்கியமாக பாதித்திருந்தது.

மீளாய்வாண்டினது கடந்த 04 ஆண்டுகளினது நிதி விளைவுகளை பகுப்பாய்வு செய்யும் போது 2012 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை நிதிப் பற்றாக்குறையொன்று ஏற்பட்டிருந்தது. எவ்வாறாயினும், நிதி விளைவுகளுக்கு ஊழியர் ஊதியம் அரசுக்கு செலுத்திய வரி மற்றும் நடைமுறை அல்லாத சொத்துக்களுக்காக பெறுமானத் தேய்வு மீண்டும் சீராக்கல் செய்த போது 2012 ஆண்டிற்கு ஒப்பாக 2013 ஆண்டின் பங்களிப்பு குறைந்திருந்தது. எவ்வாறாயினும், 2013 ஆண்டின் போது ரூபா 113,423,662 தொகையான பங்களிப்பு மீளாய்வாண்டின் போது ரூபா 372,516,387 தொகை வரை முன்னேற்றமடைந்திருந்தது.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றுகை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) பல்கலைக்கழகத்தினால் 2016 ஆண்டிற்காக தயாரித்திருந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தில் நெருங்குவதற்காக 06 எதிர்பார்த்த தந்திரோபாய குறிக்கோள்கள் காட்டப்பட்டிருந்ததுடன் இது தொடராக பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(i) பல்கலைக்கழகத்தினால் 2005/2006 முதல் 2010/2011 காலப்பகுதியில் சேர்க்கப்பட்டிருந்த மாணவர்கள் எண்ணிக்கை 2257 ஆகக் காணப்பட்டதுடன் பட்டம்பெற்று வெளியேறிய மாணவர்கள் எண்ணிக்கை 1840 ஆக காணப்பட்டமையால் அந்த தொகை பதிவு செய்யப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கையில் 82 சதவீதம் மாத்திரமே.

(ii) மேற்கூறிய தரமான தன்மையுடைய சர்வதேச நிலையிலுள்ள பாடநெறிகளை குறைந்த கிரயத்தில் அறிமுகப்படுத்துவதன் மூலம் சேர்க்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் நோக்கம் ஒன்றாக இருந்த போதிலும் 2016 ஆம் ஆண்டின் போது வெளிநாட்டு மாணவர் ஒருவர் மாத்திரமே சேர்க்கப்பட்டிருந்தார்.

(iii) மீளாய்வாண்டிற்காக 13 பட்டதாரி பாடநெறிகளுக்காக 820 மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டுமெனினும் 666 மாணவர்கள் மாத்திரமே சேர்க்கப்பட்டிருந்தனர். அதன் பிரகாரம் எதிர்பார்த்த மாணவர்கள் எண்ணிக்கையை விட 154 குறைவாகச் சேர்க்கப்பட்டிருந்தமையால் மொத்த இயலளவை பயன்படுத்துவதற்கு பல்கலைக்கழகத்திற்கு முடியாதிருந்தது.

(iv) உலக தரப்படுத்தல் மற்றும் இலங்கை பல்கலைக்கழகங்களை தரப்படுத்தலின் படி (Web of Universities Ranking) 2015 ஆம் ஆண்டின் போது ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் முறையே 15362 ஆம் இடத்திலும் மற்றும் 20 ஆம் இடத்திலும் காணப்பட்டதுடன் 2017 ஏப்ரல் அளவில் முறையே 10911 ஆம் மற்றும் 09 ஆம் இடத்தை அடைந்திருந்தது.

(எ) பல்கலைக்கழகங்கள் இணையத் தளத்தில் 2014, 2015 ஆண்டுகளின் போது வருடாந்த அறிக்கைகள் உட்பட இற்றைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

(ஆ) ஆய்வுகளின் முன்னேற்றம்

பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவினால் 2013 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை 27 ஆய்வுச் செயற்திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு அதற்காக ரூபா 33,397,302 இற்கான நிதியேற்பாடுகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கீகரிக்கப்பட்டிருந்த செயற்திட்டங்களில் 2014 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை 24 செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் அவற்றில் 21 செயற்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய காலம் முடிவடைந்திருந்த போதிலும் 2017 ஏப்ரல் 30 திகதி வரை செயற்திட்டங்கள் ஏதும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும் இந்த 24 செயற்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியேற்பாடுகளில் மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறு 23 சதவீத நிதியேற்பாடுகள் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

4.2 முகாமைத்துவத் தொழிற்பாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 2008 பெப்ரவரி 10 ஆம் திகதிய 05/0183/035/001 ஆம் இலக்க அமைச்சரவை பத்திரத்தின் கீழ் பல்கலைக்கழகத்தை நிறுவவதற்காக கைத்தொழில் அமைச்சுக்கு சொந்தமான காணி கல்வி அமைச்சுக்கு உரித்தாக்கல் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 30.9667 ஹெக்டயர் காணியின் உரிமை இவ்வறிக்கைத் திகதி வரை பல்கலைக்கழகத்திற்கு சட்டரீதியாக உரித்தாக்கியிருக்கவில்லை.

(ஆ) மீளாய்வாண்டின் போது பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூபா 66,072 தொகைக்கான நூலகப் புத்தகங்கள் மற்றும் 21 பதிவேடுகள் திருப்பி ஒப்படைத்திருக்காததுடன் அவற்றை திருப்பி பெறுவது தொடர்பாக முகாமையின் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

(இ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தாபனக் கோவையின் V ஆம் அத்தியாயத்தின் 7.6 ஆம் பந்தியின் பிரகாரம் ஒப்பந்தமுறி மற்றும் ஒப்பந்த உடன்படிக்கைகளை மீறியமை தொடர்பாக 2016 திசெம்பர் 31 திகதி வரை இரண்டு விரிவுரையாளர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டியிருந்த ரூபா 7,659,146 தொகையினை அறவீடு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கவில்லை.

4.3 முறைசாரா கொடுக்கல் வாங்கல்கள்

பல்கலைக்கழகத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்கிய வழங்குனர்களுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த உடன்படிக்கையில் வாடகை வாகனங்களின் சாரதிகளுக்கு தங்குமிட வசதி வழங்குவதற்காக இணங்கியிருக்காத போதிலும் 2006 ஆண்டு முதல் தங்குமிட வசதி வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் 2014 ஆகஸ்ட் மாதம் முதல் மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதி வரை வாடகை அடிப்படையில் பெற்றிருந்த 11 வாகனங்களின் 11 சாரதிகளுக்காகப் பெற்றிருந்த வாடகை பெற்றிருந்த வீடு ஒன்றிற்காக ரூபா 484,750 தொகை மற்றும் மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணமாக ரூபா 5,930 தொகை பல்கலைக்கழகத்தினால் செலுத்தப்பட்டிருந்தது.

4.4 விளைவற்ற மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்படும் சொத்துக்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 2010 ஜூன் 30 கொள்வனவு செய்திருந்த ரூபா 322,560 தொகை பெறுமதியான 05 தீ பாதுகாப்பு இரும்புப் பெட்டிகளின் சாவி காணாமல் போயிருந்த காரணத்தினால் 2017 ஏப்ரல் 30 திகதி வரை பயன்படுத்தப்படாமல் விளைவற்றுக் காணப்பட்டது.

(ஆ) 2016 செப்டெம்பர் 23 திகதி ரூபா 1,645,000 தொகை செலுத்தி மாணவர்களின் கற்கை செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் குறிக்கோளுடன் கொள்வனவு செய்திருந்த டிரக்டர் மற்றும் கலப்பை 2017 மார்ச் 17 கணக்காய்வுத் திகதி வரை எதுவித தேவைக்கும் பயன்படுத்தப்படாமல் பஸ்கலைக்கழக வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

(இ) 2012 ஆண்டின் போது பொறியியல் வேலைத் தளத்திற்காக கொள்வனவு செய்திருந்த ரூபா 14,060,480 தொகை பெறுமதியான 3 - யுஒனை ஊனே இயந்திரம் 2013 மற்றும் 2014 ஆண்டுகளின் போது எதுவித தேவைக்கும் பயன்படுத்தப்பட்டிருக்காததுடன் 2015 ஆண்டு முதல் கணக்காய்வுத் திகதியாகிய 2017 ஏப்ரல் 30 திகதி வரை 05 செய்முறைசார் செயற்பாடுகளுக்காக 46½ மணித்தியாலங்களுக்கு மாத்திரம் ஈடுபடுத்தியிருந்தது.

(ஈ) தேவை மீது கவனம் செலுத்தாமல் கொள்வனவு செய்திருந்த காரணத்தினால் 2017 ஜூன் 17 திகதி வரை 2014 மற்றும் 2015 ஆண்டுகளின் போது கொள்வனவு செய்திருந்த யு3 இன் 1306 கடதாசி பக்கட்டுகள் விளைவற்றுக் களஞ்சியத்தில் காணப்பட்டது.

4.5 நிதியம் குறைவாக பயன்படுத்தப்படல்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) ஊவா கைத்தொழில் மைய நிதியம், உபவேந்தர் நிதியம் மற்றும் நலன்புரி நிதியம் ஆகியவற்றின் கூட்டுத்தொகை ரூபா 3,340,990 மீளாய்வாண்டு வரை பயன்படுத்தப்படாமையால் குறிப்பிட்ட நிதியங்களில் இருந்து அந்த நிதியத்தை ஏற்படுத்திய குறிக்கோள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.

(ஆ) நலன்புரி நிதியம் ரூபா 177,364 தொகை மற்றும் விஷேட தேவை நிதியம் ரூபா 1,894,530 தொகையினை முதலீடு செய்யாமையால் அந் நிதியத்திற்கு கிடைக்கும் வட்டி வருமானத்தை இழந்திருந்தது.

4.6 பெறுகைகள் மற்றும் ஒப்பந்த நடவடிக்கை முறை

ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகத்தின் 01 ஆம் கட்டத்தின் கீழ் 2006 ஆண்டின் போது ரூபா 350 மில்லியன் தொகை பெறுமதியான கட்டிடங்கள் நிர்மாணிக்கும் ஒப்பந்தவேலைகள் பெறுகைகள் நடவடிக்கை முறைக்கு புறம்பாக வடிவமைத்து நிர்மாணிக்கும் முறைப்படி நிறைவேற்றுவதற்காக பஸ்கலைக்கழகங்கள் ஆணைக்குழுவினால் மத்திய பொறியியல் சார் பணியகத்திற்கு சாட்டப்பட்டிருந்தது. 2007 ஆண்டின் போது மீண்டும் அவ் ஒப்பந்தவேலை அளவை செய்து கொடுப்பனவு செய்யும் அடிப்படையின் கீழ் பஸ்கலைக்கழகத்தினால் ஒப்பந்த கம்பனி புதிய ஒப்பந்த உடன்படிக்கையொன்றினை மேற்கொண்டிருந்தது. அதன் பிரகாரம் புதிய உடன்படிக்கை மேற்கொள்வதற்கு உரிய அங்கீகாரம் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படாததுடன் ஒப்பந்தக்காரரினால்

மேற்கொள்ளப்பட்டிருந்த வேண்டுகோளின் பிரகாரம் புதிய உடன்படிக்கையினை நிபந்தனைகளின் பிரகாரம் விலை முரண்கள் கணக்கிடப்பட்ட காரணத்தினால் ரூபா 10,622,507 இற்கான தொகையொன்று மிகையாக செலுத்தப்பட்டிருந்தது.

4.7 பதவியணியினர் நிருவாகம்

பஸ்கலைக்கழக பீடங்களின் அங்கீகரிக்கப்பட்ட பேராசிரியர் பதவிகள் 10 மற்றும் மிருக வைத்திய மற்றும் ஏற்றுமதி விவசாய பீடம் மற்றும் விஞ்ஞான மற்றும் தொழிற்பாட பீடத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 விரிவுரையாளர்கள் பதவிகள் வெற்றிடமாகக் காணப்பட்டது. அத்துடன் முகாமைத்துவப் பீடத்தின் 05 விரிவுரையாளர்கள் மிகையாகக் காணப்பட்டது. மேலும் 2006 ஜூன் 06 ஆம் திகதிய 876 ஆம் இலக்க பஸ்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் பிரகாரம் பஸ்கலைக்கழகத்தின் 43 கல்விசாரா பதவியணியினர் வெற்றிடங்களுக்கு உத்தியோகத்தர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக நடவடிக்கைகள் எடுத்திருக்கவில்லை.

5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

5.1 கூட்டிணைந்த திட்டம்

2003 ஜூன் 02 திகதிய பீ.ஈ.12/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 5.1.2 பந்தியின் பிரகாரம் முன்னைய மூன்று ஆண்டுகளின் செயற்பட்ட விளைவு தொடர்பாக மீளாய்வொன்று மேற்கூறிய கூட்டிணைந்த திட்டத்தில் அடங்கியிருக்காததுடன் நிறைவேற்றப்பட வேண்டிய இலக்குகளின் நிதிப் பெறுமதிகள் காட்டப்பட்டிருக்காமையால் வருடாந்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யக்கூடிய விதமாக கூட்டிணைந்த திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

5.2 செயல் நடவடிக்கைத் திட்டம்

2014 பெப்ரவரி 17 ஆந் திகதிய 01/2014 ஆம் இலக்க பொது நிதி சுற்றறிக்கையின் 04 ஆம் பந்தியின் பிரகாரம் செயல்நடவடிக்கைத் திட்டம் வருடாந்தம் தயாரிக்கப்பட வேண்டுமெனினும் 2016-2020 வரை 05 வருடங்களுக்காக தயாரிக்கப்பட்டிருந்ததுடன் நாளது வரையாக்கப்பட்ட நிறுவனத்தின் அமைப்பு கட்டமைப்பு, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உள்ளவாறான பதவியணியினரின் விபரங்கள் அத் திட்டத்தில் அடங்கியிருக்கவில்லை.

5.3 உள்ளகக் கணக்காய்வு

சிரேஷ்ட உதவி உள்ளகக் கணக்காய்வு உத்தியோகத்தர் இருவர் உட்பட மூன்று உத்தியோகத்தர்கள் அடங்கிய உள்ளகக் கணக்காய்வு அலகு ஒன்று நிறுவப்பட்டிருந்த போதிலும் நிரந்தர சிரேஷ்ட உதவி உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவர் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.

5.4 பெறுகைகள் திட்டம்

2006 பெறுகைகள் வழிகாட்டல் கோவையின் 4.2.1 இன் பிரகாரம் பெறுகைகள் திட்டம் நாளதுவரையாக்கப்பட்டிருக்கவில்லை.

5.5 பாதிட்டுக் கட்டுப்பாடு

மதிப்பீட்டுச் செலவு, உள்ளவாறான செலவுகளுடன், ணக்கஞ் செய்யும் போது 07 மீண்டுவரும் செலவு விடயங்களில் 24 சதவீதம் முதல் 113 சதவீதம் வரை மற்றும் 07 மூலதனச் செலவு விடயங்கள் 14 சதவீதம் முதல் 341 சதவீதம் வரையான கணிசமான முரண்கள்

அவதானிக்கப்பட்டமையானது பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவி ஒன்றாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.

6. முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டு பலவீனங்கள் அவ்வப்போது பல்கலைக்கழகத்தின் உபவேந்தரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்வரும் கட்டுப்பாட்டு பரப்புகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டு பரப்புகள்

(அ) கணக்கீடு கணக்கீட்டு நியமங்கள் கடைபிடிக்கப்படாமை, கணக்கீட்டு குறைபாடுகள் மற்றும் இணக்கஞ் செய்யப்படாத கணக்குகள் காணப்படுகின்றமை.

(ஆ) சொத்துக்கள் முகாமைத்துவம் நிலையான சொத்துக்களை மீள் மதிப்பீடு செய்யாமை, நிலையான சொத்துக்கள் பதிவேடு உரிய முறைப்படி பராமரிக்கப்படாமை.

(இ) களஞ்சியக் கட்டுப்பாடு பலவீன தொக்கு முகாமைத்துவம் காணப்படல்.

(ஈ) பதவியணியினர் நிருவாகம் பதவிகளில் வெற்றிடங்கள் காணப்படல் மற்றும் மேலதிகமாக ஊழியர்கள் காணப்படல்.

ஒப்பம் : எச்.எம். காமினி விஜேசிங்க
கணக்காய்வாளர் தலைமை அதிபதி

2.2 நிதிக்கூற்றுக்களின் மீதான கருத்துக்கள்		
2.2.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்கள்		
கணக்காய்வு அவதானிப்பு	முதற்கட்ட அறிக்கையில் வழங்கப்பட்ட பதில்	தற்போதைய நிலமை
அ) விசேட நிதியங்களில் முதலீடுகள் ரூபா 2,466,588 தொகை காசுப் பாய்ச்சல் கூற்றில் முதலீட்டு செயற்பாடுகளின் கீழ் காசு வெளிப்பாய்ச்சல் ஒன்றை காட்டப்பட வேண்டுமெனினும் அதனை நிதிச் செயற்பாடுகளின் கீழ் காசு உள்பாய்ச்சல் என காட்டப்பட்டிருந்தது.	நான் ஏற்றுக்கொள்ளவில்லை. கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது போல் ரூபா 2,466,588 பெறுமதியானது விசேட நிதியாக கூட்டிக்காட்டப்பட்டு “முதலீட்டு நடவடிக்கைகளின்” கீழ் காட்டப்படவேண்டும். நான் ஒன்றை வலியுறுத்த விரும்புகின்றேன், இலங்கை பொது கணக்கீட்டு நியமம் இல 02 இன் படி இவ் மூலம் ஓர் உருப்படி அல்ல அது “முதலீட்டு நடவடிக்கைகள்” என்பதன் கீழ் காட்டப்பட வேண்டும். குறிப்பிட்ட தரநிலையின்படி, சம்பந்தப்பட்ட நிலையான சொத்துக்களின் சுவீகரிப்பு மற்றும் விற்பனை, கடன் கருவியில் முதலீடு அல்லது எதிர்கால ஒப்பந்தம் ஆகியவையாக கருத்தில் கொண்டால், முதலீட்டு நடவடிக்கைகளின் கீழ் காசுப்பாய்ச்சல் (பெற்றுக்கொள்ளல் அல்லது செலுத்துதல்) சித்தரிக்கப்பட வேண்டும். எனினும், நான் குறிப்பிட்ட சிறப்பு நிதி அந்தப் பிரிவில் உள்ளடக்கப்படமுடியாது.	விசேட நிதியங்களில் முதலீடுகள் ரூபா 2,466,588 தொகை காசுப் பாய்ச்சல் கூற்றில் மிகச்சரியாக காட்டப்பட்டுள்ளது.
ஆ) நடைமுறை அல்லாத சொத்துக்களுக்கான பயன்தரு ஆயுட்காலம் வருடாந்தம் மீளாய்வு செய்யாமையின் காரணமாக கிரயம் ரூபா 114,325,384 தொகைக்கான நிலையான சொத்துக்கள் முற்றாக பெறுமானத்தேய்வு கழிக்கப்பட்டிருந்த போதிலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு காணப்பட்டது. அதன் பிரகாரம் ஏற்பட்டிருந்த மதிப்பீட்டு தவறினை	இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன். நடைமுறையற்ற சொத்துகளின் மீள் மதிப்பீடு மற்றும் ஆயுட்கால ஆய்வின் மறு மதிப்பீடு பஸ்கலைக்கழகம் (2006) நிறுவப்பட்டதிலிருந்து இருந்து இன்று வரை நடத்தப்படவில்லை. ஒழுங்குமுறையிலான நிலையான சொத்துக்கள் பதிவேடு தயார் செய்யப்பட்டு, இயன்றளவு விரைவில் முடிந்தவுடன், பஸ்கலைக்கழகத்தின் நடைமுறையற்ற சொத்துக்கள் அனைத்தும் தொடர்பாக அவற்றின் விளைதிறனான வாழ்நாளையும் பெறுமதியையும் மீள்மதிப்பீடு செய்வதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். முழுமையாக பெறுமானத்தேய்வுடைய நிலையான சொத்துக்களின் மதிப்பு இவ் கணக்காய்வு அவதானங்களின் படி ரூ. 81,539,447 என காட்டப்பட்டுள்ளது. நிதிக் கூற்றுக்களில் தயாரிக்கப்பட்ட அட்டவணையின்படி அதன் பெறுமதி ரூபா 114,325,383.60 ஆகும்	நிலையான சொத்துக்கள் குறியிடப்பட்டுள்ளதுடன் நிலையான சொத்துப் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்பிற்பாடு சொத்துக்களை மீள் மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை மீளவும் புத்தகத்தினுள் கொண்டுவரப்படும்.

	<p>இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 03 இன் பிரகாரம் திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.</p>		
<p>இ)</p>	<p>நியமத்தின் 15 ஆம் பந்தியின் படி இருப்பு, கிரயம் அல்லது நிகர தேறிய பெறுமதி ஆகிய இவ் இரண்டில் குறைந்த பெறுமதியின் மீது கணக்கீடு செய்திருக்காததுடன் 44 ஆம் பந்தியின் பிரகாரம் காலப்பகுதிக்கான செலவு ஒன்றாக இனங்காணப்பட்ட இருப்புக்களின் பெறுமதி நிதிக்கூற்றுக்களின் மூலம் வெளிப்படுத்தியிருக்கவில்லை.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன்.</p> <p>இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்கள் பந்தி 15 ஆம் பிரிவின் படி செலவு மற்றும் தேறிய நியாயமான பெறுமதி என்பவற்றுக்கு இடையில் எது குறைவானதோ அதனையே கணக்கில் கொண்டுவருதல் வேண்டும். குறித்த சில உருப்படிகளின் உண்மைப் பெறுமதியை அறிவதில் தற்போதுமுள்ள கஸ்டங்களின் காரணமாக அனைத்து இருப்பு உருப்படிகளும் செலவு அடிப்படையிலேயே கணக்கு வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் இந்த கணக்கியல் தரநிலைக்கு ஏற்ப இருப்பு மதிப்பை கணக்கிடுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் .</p>	<p>இருப்புக்களின் மதிப்பு 2016 ஆம் ஆண்டின் அவற்றுக்கான செலவினத்தை விட குறைவானதாக இருக்கும்போது அதன் நிகர மதிப்பீட்டு மதிப்பில் மதிப்பீடு செய்வது சாத்தியமானதாகவிருக்கவில்லை. இருப்பினும், செலவு மற்றும் நிகர மதிப்பீடு ஆகியவற்றிலிருந்து குறைந்த மதிப்பில் இருப்புக்களை கணக்கிட 2017 ஆம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.</p>

2.2.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்		
<p>அரசு மானியங்களின் கீழ் கொள்வனவு செய்யப்படும் அனைத்து மூலதனச் சொத்துக்களும் அவற்றின் பயன்தரு ஆயுட்காலத்தை அடிப்படையாகக் கொண்டு பின்போடப்பட்ட வருமானம் ஒன்றை கணக்கீடு செய்யும் முறைப்படி கணக்கீட்டு கொள்கையை இனங்கண்டிருந்த போதிலும் அரசு மூலதன மானியத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்கான மீளாய்வாண்டிற்கான பெறுமானத்தேய்வு ரூபா 85,472,880 தொகை செலவுகள் எனக் கணக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் அதனை வருமானம் கணக்கீடு செய்திருக்கவில்லை.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன்.</p> <p>2012 ஆம் ஆண்டில் அரசாங்க கணக்காய்வு பிரிவு உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்குப் பின்னர், பல்கலைக்கழகத்தை தாபிப்பது தொடர்பான திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களின் மொத்த மதிப்பைக் குறைப்பதில்லை என முடிவெடுத்தது, அதே முடிவு 2012 ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை பயன்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கையின் பக்கம் 09 இல் கணக்கியல் கொள்கை எனும் வகுதியின் கீழ் இவ்வாறு உருவாக்கப்பட்ட கணக்கியல் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.</p> <p>கணக்காயின் போது 85,472,880 ரூபாய் வித்தியாசம் அவதானிக்கப்பட்டதுடன் இது கட்டிடங்கள் தொடர்பான பெறுமானத் தேய்வுபெறுமதி ரூபா 85,427,768. ஆகும்.</p> <p>நான் மீதியை அதாவது ரூ. 45,112 ஐ கீழ்வரும் ஒப்பீட்டின் மூலம் விளக்க விரும்புகிறேன்,</p>	<p>2012 ஆம் ஆண்டில் அரசாங்க கணக்காய்வு பிரிவு உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்குப் பின்னர், பல்கலைக்கழகத்தை தாபிப்பது தொடர்பான திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களின் மொத்த மதிப்பைக் குறைப்பதில்லை என முடிவெடுத்தது, அதே முடிவு 2012 ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை பயன்படுத்தப்பட்டது.</p> <p>2016 ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கையின் பக்கம் 09 இல் கணக்கியல் கொள்கை எனும் வகுதியின் கீழ் இவ்வாறு உருவாக்கப்பட்ட கணக்கியல் கொள்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் அதன்படி கணக்குகள் தயாரிக்கப்பட்டுமுள்ளன.</p>

2.2.3 விவரிக்கப்படாத வித்தியாசங்கள்			
(a)	<p>மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களின் படி காகிதாதிக்கள் இருப்பு ரூபா 9,558,694 தொகை எனினும் பொருள் மெய்மையாய்தல் சபை அறிக்கையின் படி அது ரூபா 6,897,511 தொகையாகக் காணப்பட்டமையால் ரூபா 2,691,183 இற்கான வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன்.</p> <p>2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியன்று நிதி அறிக்கையின்படியான காகிதாதிகளின் இருப்பின் பெறுமதிமதிக்கும், வருட இறுதியில் அலுவலகத்திலுள்ள இருப்பு கணக்கெடுப்புப் பெறுமதிக்கும் இடையில் 2,691,183 (பற்றாக்குறை) அவதானிக்கப்பட்டது.</p> <p>இந்த வேறுபாடு கடந்த ஆண்டுகளில் தீர்க்கப்படாத இருப்புக்களின் மதிப்புகளின் விளைவாக அடையாளம் காணப்பட முடியும். பஸ்கலைக்கழக பேரவையின் ஒப்புதலுடன் நிதி செயல்திறன் அறிக்கையில் முந்தைய ஆண்டுக்குரிய சீராக்கம் என இந்த வேறுபாட்டை நான் பதிவு செய்ய ஆவண செய்துள்ளேன்.</p>	<p>2016 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட நிதி அறிக்கைகள் மற்றும் இருப்புக் கணக்கெடுப்பு அறிக்கை ஆகியவற்றிற்கு இடையேயான காகிதாதிகளின் இருப்பு மதிப்பில் உள்ள வேறுபாடு, 2017 ஆம் ஆண்டில் வெளிப்படுத்தப்பட்டதுடன், சீராக்கமும் செய்யப்பட்டன.</p>
(b)	<p>மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களின் படி மென்பொருட்கள் கொள்வனவு செய்தல் ரூபா 2,697,146 தொகை எனினும் நிலையான சொத்துக்கள் பதிவேட்டில் அவை ரூபா 970,000 தொகை என காட்டப்பட்டுள்ளமையால் ரூபா 1,727,146 இற்கான வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன்.</p> <p>நிதி குறிப்பு 10 இல் இவ் மென்பொருளின் மொத்த பெறுமதி ரூ 2,697,146 "தொட்டுணர முடியாத சொத்துக்களின்" கீழ் "மென்பொருள்" என்ற தலைப்பில் காட்டப்பட்டுள்ளது. இவ் பெறுமதிக்கு வெளியாக ரூபா 970,000 மதிப்பீட்டிற்குள், குறிப்பிட்ட வருடாந்த காலப்பகுதியில் வாங்கிய மென்பொருள் நிலையான சொத்துகள் பதிவில் "தொட்டுணர முடியாத சொத்துக்கள்" என்ற பெயரில் பதியப்பட்டுள்ளது.</p> <p>மீதமுள்ள, அதாவது கடந்த ஆண்டு வாங்கிய ARC GIS மென்பொருள் மதிப்பு ரூபா 1,727,146 ஆகும். இது "ஆய்வுகூட மற்றும் கற்றல் உபகரணங்களில்" கீழ் நிலையான சொத்துக்களின் பதிவுகளில் காட்டப்பட்டுள்ளது.இந்த ரூ. 1,727,146 பெறுமதியை துல்லியமாக மென்பொருளின் கீழ் நிலையான சொத்துக்களின் பதிவுதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.</p>	<p>இருந்த போதும் நிதி குறிப்பு 10 இல் இவ் மென்பொருளின் மொத்த பெறுமதி ரூ 2,697,146 "தொட்டுணர முடியாத சொத்துக்களின்" கீழ் "மென்பொருள்" என்ற தலைப்பில் காட்டப்பட்டுள்ளது. இவ் பெறுமதிக்கு வெளியாக ரூபா 970,000 மதிப்பீட்டிற்குள், குறிப்பிட்ட வருடாந்த காலப்பகுதியில் வாங்கிய மென்பொருள் நிலையான சொத்துகள் பதிவில் "தொட்டுணர முடியாத சொத்துக்கள்" என்ற பெயரில் பதியப்பட்டுள்ளது.</p> <p>மீதமுள்ள, அதாவது கடந்த ஆண்டு வாங்கிய ARC GIS மென்பொருள் மதிப்பு ரூபா 1,727,146 ஆகும். இது "ஆய்வுகூட மற்றும் கற்றல் உபகரணங்களில்" கீழ்</p>

			<p>நிலையான சொத்துகளின் பதிவுகளில் காட்டப்பட்டுள்ளது.</p> <p>இந்த ரூ. 1,727,146 பெறுமதியை துல்லியமாக மென்பொருளின் கீழ் நிலையான சொத்துக்களின் பதிவுதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.</p>						
<p>2.2.4 கணக்காய்வுக்கான போதிய ஆதாரங்கள் இன்மை</p>									
<table border="1"> <tr> <td>கணக்கு விடயம்</td> <td>பெறுமதி ரூபா</td> <td>சமர்ப்பிக்கப்பட்டிருக்காதசான்றுகள்</td> </tr> <tr> <td>பெற வேண்டிய கணக்குகள் மீண்டுவரும்</td> <td>20,063,117</td> <td> <ul style="list-style-type: none"> மீதியை உறுதிப்படுத்தும் கடிதங்கள் காலப்பகுப்பாய்வு </td> </tr> </table>	கணக்கு விடயம்	பெறுமதி ரூபா	சமர்ப்பிக்கப்பட்டிருக்காதசான்றுகள்	பெற வேண்டிய கணக்குகள் மீண்டுவரும்	20,063,117	<ul style="list-style-type: none"> மீதியை உறுதிப்படுத்தும் கடிதங்கள் காலப்பகுப்பாய்வு 		<p>இவ் அவதானத்துடன் நான் உடன்பட முடியாதுள்ளது.</p> <p>இந்த பதிவு நடைமுறையில் மட்டுமே பதிவு செய்யப்படுவதால், "மீண்டுவரும் பெறக்கூடிய கணக்குகள்" என்ற தலைப்பில் காட்டப்பட்டுள்ள ரூபா 20,063,117, மதிப்புக்கு விரிவான நிலுவைத் தொகையை உள்ளடக்கியது இங்கே குறிப்பிட்டுள்ள தொடர்ந்து மாறாத உருப்படிகளாக இருக்கின்றன, அவற்றுக்காக தனித்தனி பேரேடுகள் பராமரிக்கப்படுவது அவசியம் இல்லை.</p> <p>உதாரணம்: உதவிக்கொடுப்பனவுகள் மீள்பெறத்தக்கவை, மஹபொல பெறத்தக்கவை, ஒப்பந்தத்தை மீறுவதன் காரணமாக பெறத்தக்கவை போன்றவை</p> <p>அதேபோல், ரூ. 76,744,952 கணக்குகளில் உள்ள பணம் பாதுகாப்பு வைப்பு மற்றும்</p>	<p>தலைப்பு "மீட்டெடுக்கப்படும் கணக்குகள்" என்ற தலைப்பின் கீழ் ரூ. இங்கு குறிப்பிட்டுள்ள 20,063,117 உருப்படிகளை தொடர்ந்து மாற்றாத, எ.கா. சமநிலை வரவுசெலவுத்திட்டங்கள் பெறத்தக்கது, ஒப்பந்தம் மீறப்படுதல், ஆர்வத்தை பெறுதல் போன்றவைகளை மீள்பெறக்கூடிய மஹபொல பெறத்தக்கவை. முதலியன உறுதிப்படுத்தல் கடிதங்கள் பெறப்பட்ட நலன்களைப் பொறுத்து பெற்றுள்ளன, எதிர்காலத்தில் பிற நிலுவைகளை உறுதிப்படுத்தும் கடிதங்களை நான் பெறுவேன்</p>
கணக்கு விடயம்	பெறுமதி ரூபா	சமர்ப்பிக்கப்பட்டிருக்காதசான்றுகள்							
பெற வேண்டிய கணக்குகள் மீண்டுவரும்	20,063,117	<ul style="list-style-type: none"> மீதியை உறுதிப்படுத்தும் கடிதங்கள் காலப்பகுப்பாய்வு 							

	<p>நலன்கள், பிற வைப்புக்கள் மற்றும் செலுத்துதல்கள் (வருவாய் மற்றும் மூலதனம்), செலுத்தத்தக்க, முத்திரை தீர்வுகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். இது தொடர்ச்சியாக ஏற்படாது, கடன் பேரேடுகள் பராமரிக்கப்படுவதில்லை ஆனால் பதிவுகள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. இந்த பதிவுகள் நிதியியல் கணக்கியலுக்கு போதுமானவை என்பதை நான் வலியுறுத்துகிறேன்.</p>							
<table border="1"> <tr> <td data-bbox="181 802 454 898">கணக்கு விடயம்</td> <td data-bbox="454 802 636 898">பெறுமதி ரூபா</td> <td data-bbox="636 802 992 898">சமர்ப்பிக்கப்பட்டிருக்காதசான்றுகள்</td> </tr> <tr> <td data-bbox="181 898 454 1098">செலுத்த வேண்டிய கணக்குகள் - மீண்டுவரும்</td> <td data-bbox="454 898 636 1098">4,629,328</td> <td data-bbox="636 898 992 1098"> <ul style="list-style-type: none"> மீதியை உறுதிப்படுத்தும் கடிதங்கள் காலப்பகுப்பாய்வு </td> </tr> </table>	கணக்கு விடயம்	பெறுமதி ரூபா	சமர்ப்பிக்கப்பட்டிருக்காதசான்றுகள்	செலுத்த வேண்டிய கணக்குகள் - மீண்டுவரும்	4,629,328	<ul style="list-style-type: none"> மீதியை உறுதிப்படுத்தும் கடிதங்கள் காலப்பகுப்பாய்வு 	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன்.</p> <p>எவ்வாறாயினும், பேராதனை பல்கலைக்கழகத்துக்கு மாற்றப்பட்ட ஒரு ஊழியர் சார்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் நலன்புரி சங்கத்திற்காக செலுத்தப்பட்ட ஒரு சந்தாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள 1,100 ரூபா மற்றும் சம்பந்தப்பட்ட காசோலை காலாவதியாகி விட்டது. அதற்கு கட்டணம் ஏதும் இல்லை, அதை நான் பிழை என்று ஏற்றுக்கொள்கிறேன். அதை மீண்டும் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன்.</p>	<p>நான் இந்த கவனிப்பில் உடன்படுகிறேன். பேராதனை பல்கலைக்கழகத்துக்கு மாற்றப்பட்ட ஒரு ஊழியர் சார்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் நலன்புரி சங்கத்திற்காக செலுத்தப்பட்ட ஒரு சந்தாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள 1,100 ரூபா மற்றும் சம்பந்தப்பட்ட காசோலை காலாவதியாகி விட்டது. அதற்கு கட்டணம் ஏதும் இல்லை, அதை நான் பிழை என்று ஏற்றுக்கொள்கிறேன் மீண்டும் பணம் செலுத்துவதற்கு நான் நடவடிக்கை எடுக்கிறேன்.</p> <p>மீதமுள்ள மதிப்பு ரூ. 4,628,267.63 "வருடாந்த ஆய்வுமாநாடு", "பத்தாவது ஆண்டுவிழா" கொண்டாட்டம், "ஜெர்மன்</p>
கணக்கு விடயம்	பெறுமதி ரூபா	சமர்ப்பிக்கப்பட்டிருக்காதசான்றுகள்						
செலுத்த வேண்டிய கணக்குகள் - மீண்டுவரும்	4,629,328	<ul style="list-style-type: none"> மீதியை உறுதிப்படுத்தும் கடிதங்கள் காலப்பகுப்பாய்வு 						

	<p>மீதமுள்ள மதிப்பு ரூ. 4,628,267.63 "வருடாந்த ஆய்வுமாநாடு", "பத்தாவது ஆண்டுவிழா" கொண்டாட்டம், "ஜெர்மன் மற்றும் ஆஸ்திரேலிய புலமைப்பரிசில் நிதி" மாணவர்களுக்கும் ஆராய்ச்சி மானியங்களின் பெயரால் பெறப்பட்டுள்ளது. - வெளிப்புற மூலங்கள். "நிலுவைகளை உறுதிசெய்தல் கடிதங்களை" இந்த நிலுவைத் தொகை தொடர்பில் பெற முடியாது. அவர்கள் குறுகிய காலத்திற்கு தீர்வு காணப்படுவதால் அவர்கள் தயாராக இருப்பதில்லை.</p>	<p>மற்றும் ஆஸ்திரேலிய புலமைப்பரிசில் நிதி" மாணவர்களுக்கும் ஆராய்ச்சி மானியங்களின் பெயரால் பெறப்பட்டுள்ளது. - வெளிப்புற மூலங்கள். "நிலுவைகளை உறுதிசெய்தல் கடிதங்களை" இந்த நிலுவைத் தொகை தொடர்பில் பெற முடியாது. அவர்கள் குறுகிய காலத்திற்கு தீர்வு காணப்படுவதால் அவர்கள் தயாராக இருப்பதில்லை</p>						
<table border="1"> <tr> <td data-bbox="181 746 450 842">கணக்கு விடயம்</td> <td data-bbox="456 746 636 842">பெறுமதி ரூபா</td> <td data-bbox="642 746 990 842">சமர்ப்பிக்கப்பட்டிருக்காதசான்றுகள்</td> </tr> <tr> <td data-bbox="181 847 450 1038">செலுத்த வேண்டிய கணக்குகள் - மூலதனம்</td> <td data-bbox="456 847 636 1038">18,466,392</td> <td data-bbox="642 847 990 1038"> <ul style="list-style-type: none"> மீதியை உறுதிப்படுத்தும் கடிதங்கள் காலப்பகுப்பாய்வு </td> </tr> </table>	கணக்கு விடயம்	பெறுமதி ரூபா	சமர்ப்பிக்கப்பட்டிருக்காதசான்றுகள்	செலுத்த வேண்டிய கணக்குகள் - மூலதனம்	18,466,392	<ul style="list-style-type: none"> மீதியை உறுதிப்படுத்தும் கடிதங்கள் காலப்பகுப்பாய்வு 	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன்.</p> <p>எவ்வாறாயினும், வெளிப்புற வழங்குனர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைகள் இந்த மதிப்பீட்டில் அடங்கியுள்ளன, இது குறித்த உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதோடு, விரைவில் அதைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன். இந்த பணம் செலுத்துகைக்கான பேரோடுகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்கின்றேன். இந்த நிலுவைத் தொகையை எந்த நேரத்திலும் பகுப்பாய்வு செய்யவில்லை என்று கணக்காய்வுக் குழு கூறுகிறது என்றாலும்,</p>	<p>எவ்வாறாயினும், வெளிப்புற வழங்குனர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைமைகள் இந்த மதிப்பீட்டில் அடங்கியுள்ளன, இது குறித்த உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதோடு, விரைவில் அதைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன்.</p>
கணக்கு விடயம்	பெறுமதி ரூபா	சமர்ப்பிக்கப்பட்டிருக்காதசான்றுகள்						
செலுத்த வேண்டிய கணக்குகள் - மூலதனம்	18,466,392	<ul style="list-style-type: none"> மீதியை உறுதிப்படுத்தும் கடிதங்கள் காலப்பகுப்பாய்வு 						

	<p>நிதியியல் அறிக்கைகளில் 12 வது குறிப்புடன் தொடர்புடைய அட்டவணை எண் 18 இன் கீழ் வயதுப் பகுப்பாய்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே, கணக்காய்வு அவதானம் துல்லியமானது அல்ல.</p>		
<p>2.3 பெறவேண்டிய மற்றும் செலுத்தவேண்டிய கணக்குகள்</p>			
<p>(a)</p>	<p>மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு 02 வருடங்களை விஞ்சிய பலவின நிர்மாண வேலைகள், வழங்கள் மற்றும் சேவைகள் பெற்றுக்கொள்ளும் போது தடுத்து வைத்தல் கட்டணம் ரூபா 31,716,010 தொகை கணக்காய்வுத் திகதியாகிய 2017 ஏப்ரல் 30 திகதி வரை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன்.</p> <p>எனினும், கணக்காய்வு அவதானத்தில் குறிப்பிட்டுள்ள ரூ.31,716,010 மற்றும் ரூ. 23,884,279 “ஒப்பந்தங்கள்” தொடர்பாக நிறுத்தி வைக்கப்பட்ட நிதியாக உள்ளது மற்றும் நியம தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவில் (STC) இருந்து ஒப்புதல் இல்லாமையால் இறுதி கொடுப்பனவுகள் செலுத்த முடியாததால் தீர்வு காணப்படவில்லை.</p> <p>மீதி அதாவது ரூ. 7,831,731 வாங்கிய தளபாடங்கள் கணினிகள் மற்றும் ஆய்வுக்கூட கருவிகளுக்கான பிடிபணம் தொடர்பானது வழங்குனர்கள் கோரிக்கையை செய்யும் போது மட்டுமே அவை வழங்கப்படும். எந்தவொரு பணமும் தங்களுக்குக் கொடுக்கப்படாவிட்டால் பஸ்கலைக்கழகத்தை எழுத்துமூலம்</p>	<p>கணக்காய்வு அவதானத்தில் குறிப்பிட்டுள்ள ரூ.31,716,010 மற்றும் ரூ. 23,884,279 “ஒப்பந்தங்கள்” தொடர்பாக நிறுத்தி வைக்கப்பட்ட நிதியாக உள்ளது மற்றும் நியம தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவில் (STC) இருந்து ஒப்புதல் இல்லாமையால் இறுதி கொடுப்பனவுகள் செலுத்த முடியாததால் தீர்வு காணப்படவில்லை.</p> <p>மீதி அதாவது ரூ. 7,831,731 வாங்கிய தளபாடங்கள் கணினிகள் மற்றும் ஆய்வுக்கூட கருவிகளுக்கான பிடிபணம் தொடர்பானது வழங்குனர்கள் கோரிக்கையை செய்யும் போது மட்டுமே அவை வழங்கப்படும். எந்தவொரு பணமும் தங்களுக்குக் கொடுக்கப்படாவிட்டால் பஸ்கலைக்கழகத்தை எழுத்துமூலம் கேட்டுக்கொள்வதன் மூலம் பிடிபணங்களை வழங்க நான் நடவடிக்கை எடுக்கிறேன். வழங்குனர்கள் கோரிக்கை செய்யாமையாலுள்ள மீதமான நிதி</p>

		<p>கேட்டுக்கொள்வதன் மூலம் பிடிபணங்களை வழங்க நான் நடவடிக்கை எடுக்கிறேன். வழங்குனர்கள் கோரிக்கை செய்யாமையாலுள்ள மீதமான நிதி நிலுவைத் தொகையைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழக பேரவையின் ஒப்புதலுடன் நிதி அறிக்கையில் உள்ள வருமானமாக மொத்தமாக அடையாளம் காண நடவடிக்கை எடுக்கிறேன்.</p>	<p>நிலுவைத் தொகையைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழக பேரவையின் ஒப்புதலுடன் நிதி அறிக்கையில் உள்ள வருமானமாக மொத்தமாக அடையாளம் காண நடவடிக்கை எடுக்கிறேன்.</p>
(b)	<p>நிதிக்கூற்றுக்களில் பெற வேண்டிய கணக்குகளின் கீழ் 2014 ஆண்டின் ஆரம்ப மாணவர் உதவித் பண மீதியின் வித்தியாசம் எனக் காட்டப்பட்டிருந்த ரூபா 443,771 தொகை மற்றும் மஹபொல புலமைப் பரிசில் பணம் ரூபா 84,050 இற்கான மறை மீதியினை மீளாய்வாண்டின் போது தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன்.</p> <p>இந்த இணக்கம் செய்யப்படாத உதவுதொகை மீதி மற்றும் மகாபொல புலமைப்பரிசில் இருப்பு முந்தைய ஆண்டுகளுக்குரிய கணக்குகளின் புத்தகங்களை ஆய்வு செய்வதன் மூலம் கணக்கியல் பிழை என்று கண்டறியப்பட்டது. பல்கலைக்கழக பேரவையின் ஒப்புதலுடன் "முந்தைய ஆண்டுகளின் தவறுகளை சரிசெய்வதன்" கீழ் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கிறேன்.</p>	<p>இணக்கம் செய்யப்படாத உதவுதொகை மீதி மற்றும் மகாபொல புலமைப்பரிசில் இருப்பு முந்தைய ஆண்டுகளுக்குரிய கணக்குகளின் புத்தகங்களை ஆய்வு செய்வதன் மூலம் கணக்கியல் பிழை என்று கண்டறியப்பட்டது. பல்கலைக்கழக பேரவையின் ஒப்புதலுடன் "முந்தைய ஆண்டுகளின் தவறுகளை சரிசெய்வதன்" கீழ் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>

2.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுடன் இணக்கமின்மை				
அ)	1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் அதிகாரச்சட்டத்தின் 37(1) ஆம் பிரிவு	நெறிமுறையின் மூலம் இணைவினை தீர்மானிக்கப்பட்டு தெரிவு செய்யும் குழுவின் விதப்புரையின் மீது நிருவாகக் குழுவினால் பல்கலைக்கழகமொன்றில் பதிவாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். எனினும் 2014 நவம்பர் 12 ஆம் திகதி முதல் இற்றை வரை கடமை சாட்டல் அடிப்படையின் மீது ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் ஒருவர் அப் பதவிக்காக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.	13.03.2014 முதல் ஊவா வெல்லஸ்ஸா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பதவி காலியாக இருந்துள்ளது, அந்த பதவிக்கு கடமை செய்ய இரண்டு நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர், அது பின்னர் தோல்வி கண்டது. பதிவாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் 20.07.2014 அன்று வெளியிடப்பட்ட ஒரு பத்திரிகை விளம்பரம் மூலம் கோரப்பட்டு 04.03.2015 அன்று தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றதுடன் ஒரே ஒரு விண்ணப்பதாரர் மட்டுமே தேர்வுக்குழு முன் தோன்றினார். தேர்வுக் குழு குறித்த விண்ணப்பதாரர் பதவிக்கு உரிய தகுதிப்பாட்டுடன் இல்லை என்று முடிவு செய்துள்ளது. இது தொடர்பில், 15.05.2015 அன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டது, மேலும் விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு ஒரு முடிவு எடுக்கப்பட்டது. 20.02.2015 அன்று பேரவைக் கூட்டம் நடைபெற்றபின், மார்ச் மாதம் திட்டமிடப்பட்ட பேரவைக் கூட்டம் நடைபெறவில்லை, ஏனெனில் பேரவை கலைக்கப்பட்டிருந்தது. 20.04.2015 முதல் பேரவை உறுப்பினர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டனர். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 04 ஆம் திகதி வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரம் மூலம் பதிவாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பம் கோரப்பட்டது. அதற்கு எவரும் விண்ணப்பிக்கவில்லை. திரு. A.G. கருணாரத்ன பல்கலைக்கழக பேரவையின் அனுமதியுடன் நியமிக்கப்பட்டார். திரு. கருணாரத்ன பதிவாளர் பதவியில் கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள் பணிபுரிந்ததோடு பதிவாளர் பதவிக்கு பொருத்தமான நபர் இல்லாதிருந்த நிலையைக் கருத்தில் கொண்டு நியமிக்கப்பட்டார். பதிவாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 30, 2017 அன்று மீளவும் கோரப்பட்டதுடன் 29 மே 2017 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாகும். தேர்வுக்குழுவின் கூட்டத்தை விரைவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.	15.11.2017 தொடக்கம் வலுவிலிருக்கத்தக்கதாக நிரந்தரப் பதிவாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்க நிதிப் பிரமாணம்			
<p>(i) நிதிப்பிரமாணம் 396 (ஈ)</p>	<p>2017 மார்ச் 31 திகதியில் உள்ளவாறு வங்கி இணக்கக் கூற்றின் படி வழங்கப்பட்ட ஆனால் வங்கிக்கு சமர்ப்பிக்கப்படாத 06 மாதங்களை மிகைத்துள்ள கூட்டுத்தொகை ரூபா 69,612 தொகைக்கான 27 காசோலைகள் தொடர்பாக நிதிப்பிரமாணங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன். நிதி ஒழுங்குமுறை 396 (d) படி காசோலைகள் வழங்கப்பட்ட போதிலும் உரிய காலத்தில் அவை முன்னிலைப்படுத்தப்படாமையால் இரத்துச் செய்யப்பட்டு , "ரீசீதுகள்" என கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் சில குறைபாடுகள் காரணமாக அது நடக்கவில்லை. இருப்பினும், அவை இப்போது இரத்து செய்யப்பட்டு ரீசீதுகளாக கணக்கு வைக்கப்பட்டு வருகின்றது</p>	<p>ஆறு மாதங்களுக்குள் வங்கிகளுக்கு முன்னிலைப்படுத்தப்படாத காசோலைகளுக்கு எதிராக நிதி ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>
<p>(ii) நிதிப்பிரமாணம் 757 (2)</p>	<p>ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகத்தின் மீளாய்வாண்டிற்கான பொருட்கள் மெய்மையாய்தல் சபை அறிக்கை 2017 ஏப்ரல் 30 ஆந் திகதி வரை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பித்திருக்கவில்லை.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன். இருப்பினும், 2016 ஆம் ஆண்டிற்கான இறுதி இருப்பு கணக்கீட்டு அறிக்கையை நிதிப் பிரிவு 2016 ஆம் ஆண்டு ஒப்படைத்தது. 05.01.2017 அன்று பதிவாளர் அலுவலகத்திற்கு அறிக்கை (பிரதிகளில்) நகல் செய்யப்பட்டது, ஆனால் சில அறியப்படாத காரணங்களால் இது இடம்மாறிப் போய்விட்டது. ஆயினும், நிதிப் பிரிவில் வைத்திருக்கும் நகலின் ஒரு பிரதி கணக்காய்வுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p>	<p>2016 ஆம் ஆண்டிற்கான இருப்பு கணக்கெடுப்பு அறிக்கையின் நகல் மற்றும் அதன் மீது தயாரிக்கப்பட்ட அதன் சுருக்கமான அறிக்கை கணக்காய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p>

<p>(iii) நிதிப்பிரமாணம் 772</p>	<p>ரூபா 584,566 தொகை பெறுமதியான பாவணைக் காலங் கடந்துள்ள 92 அலகுகள் அச்ச வேலைக்கான மை தொடர்பாக நிதிப் பிரமாணங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன்.</p> <p>எவ்வாறாயினும், காலாவதியாகியுள்ள பொருட்களுக்கு பொருந்தக்கூடிய நிதி ஒழுங்குமுறை 772 அல்ல 762 ஆகும். நிதி ஒழுங்குமுறை 772 இன் படி, காலாவதியான பங்குகள் பகிரங்க ஏலத்தில் அல்லது பொது மக்களுக்கு அறிவிப்புக்குப் பின் திறந்த கேள்வி கோரல் மூலமாக விற்கப்பட வேண்டும். பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால், அவை நிதி ஒழுங்குமுறை 772 இல் உள்ள நிபந்தனைகளுக்கு இணங்க அழிக்கப்பட வேண்டும்.</p> <p>எனினும், அந்த வழிமுறைகளை பின்பற்றவில்லை. காலாவதியான எல்லா பொருட்களையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க நான் நடவடிக்கை எடுக்கிறேன்.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன்.</p> <p>எவ்வாறாயினும், காலாவதியாகியுள்ள பொருட்களுக்கு பொருந்தக்கூடிய நிதி ஒழுங்குமுறை 772 அல்ல 762 ஆகும். நிதி ஒழுங்குமுறை 772 இன் படி, காலாவதியான பங்குகள் பகிரங்க ஏலத்தில் அல்லது பொது மக்களுக்கு அறிவிப்புக்குப் பின் திறந்த கேள்வி கோரல் மூலமாக விற்கப்பட வேண்டும். பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால், அவை நிதி ஒழுங்குமுறை 772 இல் உள்ள நிபந்தனைகளுக்கு இணங்க அழிக்கப்பட வேண்டும்.</p> <p>எனினும், அந்த வழிமுறைகளை பின்பற்றவில்லை. காலாவதியான எல்லா பொருட்களையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க நான் நடவடிக்கை எடுக்கிறேன்.</p>	
<p>(இ)</p>	<p>2003 ஜூன் 02 ஆம் திகதிய பீஈஐ.:.12</p>	<p>பஸ்கலைக்கழக பிரதான செயற்பாட்டு பரப்புகள் அடங்கும் விதமான செயற்பாட்டு கைநூற்கள்</p>	<p>கல்விசார உத்தியோகத்தர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு வேலை</p>	<p>29.11.2017 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பொது நிறுவனங்களின் குழுவினால்</p>

<p>இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 7.2 ஆம் பந்தி</p>	<p>தயாரித்திருக்கவில்லை.</p>	<p>குறித்த விபரம் வழங்கப்பட்டுள்ளது வேலை விபரங்களை இதுவரை பெற்றுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விரைவில் வேலை விவரங்களை கொடுக்க நான் நடவடிக்கை எடுக்கிறேன்.</p>	<p>வழங்கப்பட்ட பரிந்துரையின் படி முக்கிய துறைகளை செயல்படுத்துவதற்கான செயல்பாட்டு கையேட்டை தயாரிக்கத் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது</p>
<p>ஈ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை</p>			
<p>2013 ஆகஸ்ட் 29 திகதிய 12/2013 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் தாபனம் சார் சுற்றறிக்கை</p>	<p>சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கு உரித்தான வீடுகளில் வதியும் உத்தியோகத்தவர்களிடம் வீட்டு வாடகைச் சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் வாடகை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.</p>	<p>ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் ஒரு வதிவிடப் பல்கலைக்கழகமாகவே தாபிக்கப்பட்டது. ஊவா மாகாணத்தின் பதுளைப் மாவட்டத்தில் இது தாபிக்கப்பட்டதற்கமைய கல்வி சார் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்களை ஆட்சேர்புச் செய்வதற்கும் தக்க வைப்பதற்கும் ஏதுவாக முதல் பத்து வருடங்களும் வீடுகளுக்கான வாடகை அறவிடப்படவில்லை. அதேநேரம் 2012-2013 காலப்பகுதிவரை பல்கலைக்கழக விடுதிகள் மற்றும் உத்தியோகத்தர் விடுதிகள் தாபிக்கப்பட்டிருக்கவும் இல்லை. எப்படியாயினும் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான விடுதிகளிலும் உத்தியோகத்தர் விடுதிகளிலும் பதவணியினர் அமர்த்தப்பட்டுள்ளதடன் அவர்களிடமிருந்து வாடகையை அறவிடுவதற்கான அனுமதி பல்கலைக்கழக பேரவையிடமிருந்து பெறப்பட்டுள்ளது. 2017 யூன் 23ம் திகதி</p>	<p>பல்கலைக்கழக பேரவைக்கு அதன் 23.06.2017 நடைபெற்ற கூட்டத்தில் பல்கலைக்கழக வீட்டுக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிட்ட கணிசமானளவு வாடகை சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. கணிசமான வாடகையை அறவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>

		நடைபெற்ற பஸ்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் பெறப்பட்ட அனுமதிக்கமைய அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.	
3. நிதி மீளாய்வு			
3.1 நிதி விளைவுகள்			
<p>சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2016 திசெம்பர் 31 ஆம் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான பஸ்கலைக்கழகத்தின் நிதி விளைவுகள் ரூபா 80,933,886 இற்கான பற்றாக்குறை ஒன்று காணப்பட்டதுடன் அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 97,665,336 தொகையாகக் காணப்பட்டமையால் முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டிற்கான நிதி விளைவுகளில் ரூபா 16,731,450 இற்கான முன்னேற்றமொன்றினை காட்டியது. முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக மீண்டுமும் செலவுகளுக்காக அரசாங்க நிதியேற்பாடு ரூபா 134,129,000 தொகையினால் அதிகரித்தல் இந்த முன்னேற்றத்திற்கு முக்கியமாக பாதித்திருந்தது.</p>			
<p>மீளாய்வாண்டினது கடந்த 04 ஆண்டுகளினது நிதி விளைவுகளை பகுப்பாய்வு செய்யும் போது 2012 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை நிதிப் பற்றாக்குறையொன்று ஏற்பட்டிருந்தது. எவ்வாறாயினும், நிதி விளைவுகளுக்கு ஊழியர் ஊதியம் அரசுக்கு செலுத்திய வரி மற்றும் நடைமுறை அல்லாத சொத்துக்களுக்காக பெறுமானத் தேய்வு மீண்டும் சீராக்கல் செய்த போது 2012 ஆண்டிற்கு ஒப்பாக 2013 ஆண்டின் பங்களிப்பு குறைந்திருந்தது. எவ்வாறாயினும், 2013 ஆண்டின் போது ரூபா 113,423,662 தொகையான பங்களிப்பு மீளாய்வாண்டின் போது ரூபா 372,516,387 தொகை வரை முன்னேற்றமடைந்திருந்தது.</p>			
4 செயற்பாட்டு மீளாய்வு			
4.1 செயலாற்றல்			
<p>பஸ்கலைக்கழகத்தினால் 2016 ஆண்டிற்காக தயாரித்திருந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தில் நெருங்குவதற்காக 06 எதிர்பார்த்த தந்திரோபாய குறிக்கோள்கள் காட்டப்பட்டிருந்ததுடன் இது தொடராக பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.</p>			
	கணக்காய்வு அவ்வதானம்	முதற்கட்ட அறிக்கையில் வழங்கப்பட்ட பதில்	தற்போதைய நிலமை
(a)	பஸ்கலைக்கழகத்தினால் 2005/2006 முதல் 2010/2011 காலப்பகுதியில்	2005/2006 தொடக்கம் 2010/2011 வரையான காலப்பகுதி வரை மாணவர் உள்வாங்குகையானது 2257 ஆக	சில மாணவர்கள் பாதுகாப்பான வேலை வாய்ப்புக்கள் மற்றும் வெளிநாட்டு புலமைப்பரிசில்களைப்

	<p>சேர்க்கப்பட்டிருந்த மாணவர்கள் எண்ணிக்கை 2257 ஆகக் காணப்பட்டதுடன் பட்டம்பெற்று வெளியேறிய மாணவர்கள் எண்ணிக்கை 1840 ஆக காணப்பட்டமையால் அந்த தொகை பதிவு செய்யப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கையில் 82 சதவீதம் மாத்திரமே.</p>	<p>இருந்ததுடன் அவர்களுள் 1988 அதாவது 88 சதவீதமானவர்கள் பட்டங்களை நிறைவு செய்து வெளியேறிவிட்டார்கள். 12 சதவீதமான மாணவர்கள் கற்கையை இடைநடுவில் கைவிட்டமையாலும் பதிவை இரத்துச் செய்தமையாலும் பரீட்சைகளுக்குத் தோற்றாமையாலும் பரீட்சைகளில் சித்தியடையத் தவறியமையாலும் தங்கள் பட்டங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை.</p> <p>மேலதிகமாக 22.03.2017 திகதியிடப்பட்ட UVP/BD/D/UWU/01/17/05 இலக்கமுடைய கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தவாறு 2011 இல் பதிவுசெய்த மாணவர்களின் எண்ணிக்கையையும் பட்டத்தை நிறைவு செய்தவர்களின் எண்ணிக்கையையும் நாம் சமர்ப்பித்திருந்தோம். அதன் பிரகாரம் கருத்தில்எடுக்கப்பட்ட காலப்பகுதியில் பட்டம்பெற்றவர்களின் எண்ணிக்கை 1840 ஆக இருந்தது</p>	<p>பெற்றுக்கொண்டமையால் கற்கைநெறிகளை கைவிட்டுள்ளனர். இவ்வாறான நிலமைகள் தவிர்க்க முடியாதவை</p>
(b)	<p>மேற்கூறிய தரமான தன்மையுடைய சர்வதேச நிலையிலுள்ள பாடநெறிகளை குறைந்த கிரயத்தில் அறிமுகப்படுத்துவதன் மூலம் சேர்க்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் நோக்கம் ஒன்றாக இருந்த போதிலும் 2016 ஆம் ஆண்டின் போது வெளிநாட்டு மாணவர் ஒருவர் மாத்திரமே சேர்க்கப்பட்டிருந்தார்.</p>	<p>உயர் கல்வி அமைச்சு வெளிநாட்டு மாணவர்களை கற்கை நெறிகளைத் தொடர்வதற்காக பஸ்கலைக்கழகத்துக்கு வழிப்படுத்தியுள்ளது பஸ்கலைக்கழகம் மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான படிக்களை குறித்த முறைகளின் ஊடாக எடுத்துள்ளது.</p>	<p>தற்போது நான்கு வெளிநாட்டு மாணவர்கள் பஸ்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் இம் மாணவர்களின் உள்ளீர்ப்பானது பஸ்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு மூலமாகவே செய்யப்பட்டது.</p>

(c)	<p>மீளாய்வாண்டிற்காக 13 பட்டதாரி பாடநெறிகளுக்காக 820 மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டுமெனினும் 666 மாணவர்கள் மாத்திரமே சேர்க்கப்பட்டிருந்தனர். அதன் பிரகாரம் எதிர்பார்த்த மாணவர்கள் எண்ணிக்கையை விட 154 குறைவாகச் சேர்க்கப்பட்டிருந்தமையால் மொத்த இயலளவை பயன்படுத்துவதற்கு பஸ்கலைக்கழகத்திற்கு முடியாதிருந்தது.</p>	<p>பஸ்கலைக்கழக மானிய ஆணைக்குழு மாணவர்களின் பட்டியலை குறிப்பிட்ட வருடத்தின் போது ஏழு முறை அனுப்பிவைத்தது. சம்பந்தப்பட்ட பட்டியல்களுக்கு ஏற்ப மாணவர்களைப் உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சில மாணவர்கள் பதிவு நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை. பஸ்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின் பேரில் பதிவுசெய்யப்பட்ட சில மாணவர்கள ஏனைய சில பஸ்கலைக்கழகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் சிலர் தமது பதிவை இரத்துச் செய்துள்ளனர். மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் மாணவர்களின் எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கை குறைவடைந்துவிட்டது. மாணவர்களின் எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையில் ஏற்பட்ட இந்தக் குறைவு காரணமாக, பஸ்கலைக்கழக மானியக் ஆணைக்குழுவின் செயலாளருக்கு 02.02.2017 திகதியிட்ட ஒரு கடிதத்தை பஸ்கலைக்கழகத்தின் பதிவாளர் அனுப்பினார். பஸ்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் இருந்து பஸ்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட பட்டியல்களில் இருந்து மாணவர்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், மாணவர்களின் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையை நிரப்பமுடியவில்லை.</p>	<p>பஸ்கலைக்கழக மானிய ஆணைக்குழுவே மாணவர் உள்ளீர்ப்புக்கான செயற்பாடுகளைக் கையாளும் போதும் முடிந்த அளவுக்கு வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p>
(d)	<p>உலக தரப்படுத்தல் மற்றும் இலங்கை பஸ்கலைக்கழகங்களை தரப்படுத்தலின் படி (Web of Universities Ranking) 2015 ஆம்</p>	<p>கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் பஸ்கலைக்கழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை உலக மற்றும் இலங்கை தரவரிசைகளில் அடையப்பட்ட முன்னேற்றங்கள் காட்டுகின்றன.</p>	<p>26.01.2018 அன்று உள்ளவாறு இணையவழி பஸ்கலைக்கழக தரவரிசையில் ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகம் உலக அளவில் 10,726 வது இடத்தையும் இலங்கை அளவில் 17வது இடத்தையும்</p>

	<p>ஆண்டின் போது ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகம் முறையே 15362 ஆம் இடத்திலும் மற்றும் 20 ஆம் இடத்திலும் காணப்பட்டதுடன் 2017 ஏப்ரல் அளவில் முறையே 10911 ஆம் மற்றும் 09 ஆம் இடத்தை அடைந்திருந்தது.</p>		<p>கொண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p>
(e)	<p>பஸ்கலைக்கழகங்கள் இணையத் தளம் 2014, 2015 ம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் தரவேற்றுவதன் மூலம் இற்றைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.</p>	<p>2014, 2015 ம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் உள்ளிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>	<p>2014ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை ஏற்கனவே பஸ்கலைக்கழக இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஆ) ஆய்வுச் செயற்பாடுகள்</p>			
<p>பஸ்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவினால் 2013 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை 27 ஆய்வுச் செயற்திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு அதற்காக ரூபா 33,397,302 இற்கான நிதியேற்பாடுகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கீகரிக்கப்பட்டிருந்த செயற்திட்டங்களில் 2014 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை 24 செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் அவற்றில் 21 செயற்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய காலம் முடிவடைந்திருந்த போதிலும் 2017 ஏப்ரல் 30 திகதி வரை</p>	<p>2014,2015, மற்றும் 2016ம் ஆண்டுகளுக்காக 27 ஆய்வுச் செயற்பாடுகளுக்கு என ரூபா 33,397,302 ஒதுக்கப்பட்ட போதும் 31.12.2016 வரையான காலப்பகுதியில் ரூபா 7,619,850.00 மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆய்வுச் செயற்பாடுகளின் நிதி நடவடிக்கைகள் மந்த கதியில் இருப்பதை உணரமுடிவதுடன் பஸ்கலைக்கழக ஆய்வுக் குழு மூலமாக செலவீனங்களை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் வகுக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.</p>	<p>2015ம் ஆண்டு 32 ஆய்வு முன்மொழிவுகள் அங்கீகரிக்கப்பட்டபோதும் அவை தொடர்பான செலவுகளில் பெரும்பாலானவை 2016ம் ஆண்டிலேயே செய்யப்பட்டன. அதன் விளைவாக 2016ம் ஆண்டுக்கான ஆய்வுச் செலவீனம் ரூபா 7,162,475 ஆக இருந்ததுடன் அச் செலவு 2016ம் ஆண்டுக்கான ஆரம்ப பாதீட்டு ஒதுக்கீட்டில் இருந்து எதிர்கொள்ளப்பட்டது. 2017ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 7.5 மில்லியனாகவிருந்தது. எப்படியாயினும் வருடத்தின் இறுதியில் 8.3 மில்லியன் ஆய்வுச் செலவீனமாக ஏற்பட்டது. இது ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 110 சதவீதமாகும். இதற்கு</p>	

<p>செயற்திட்டங்கள் ஏதும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும் இந்த 24 செயற்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியேற்பாடுகளில் மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறு 23 சதவீத நிதியேற்பாடுகள் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது.</p>		<p>மேலதிகமாக 2014,2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வுத் திட்டங்கள் 2017ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டுள்ளன.</p>	
<p>4.2 முகாமைத்துவ செயற்பாடுகள்</p>			
<p>(a)</p>	<p>2008 பெப்ரவரி 10 ஆம் திகதிய 05/0183/035/001 ஆம் இலக்க அமைச்சரவை பத்திரத்தின் கீழ் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக கைத்தொழில் அமைச்சுக்கு சொந்தமான காணி உயர் கல்வி அமைச்சுக்கு உரித்தாக்கல் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 30.9667 ஹெக்டயர் காணியின் உரிமை இவ்வறிக்கைத் திகதி வரை பல்கலைக்கழகத்திற்கு சட்டரீதியாக உரித்தாக்கியிருக்கவில்லை.</p>	<p>உயர் கல்வி அமைச்சுக்கு 05/0183/035/001 என்ற அமைச்சரவைப் பத்திரத்தின் கீழ் ஊவா வெல்லசா பல்கலைக்கழகத்தை தாபிப்பதற்காக கைத்தொழில் அமைச்சு வழங்கிய நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆறு தொழிலதிபர்கள் தற்காலிகமாக நிலத்தின் ஒரு மூலையில் கைத்தொழில்களை நடாத்தி வருகின்றனர். பல்கலைக்கழகத்தை தாபிப்பது துரிதமாக செய்யப்பட வேண்டும் என்பதால் இந்த ஏழு நபர்கள் ஒரு மூலையில் ஒழுங்கமைக்கப்பட்டனர். உயர் கல்வி அமைச்சகம், காணி அமைச்சு மற்றும் பதுளை மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் இந்த ஆறு கைத்தொழிலதிபர்களை வெளியேற்ற முடியாதுள்ளது.</p> <p>ஆகையால், இந்த நிலத்தின் சட்டப்படியான உரிமையைப் பெறுதல் தாமதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இன்னமும் இருப்பினும், பல்கலைக்கழகத்திற்கு இந்த நிலத்தை மாற்றுவதற்கும் இடமாற்றத்திற்கும் துணைவேந்தர், மாவட்ட செயலாளர், மேலதிக பணிப்பாளர் (நிலங்கள்) மற்றும் ஏனைய அலுவலர்கள்</p>	<p>இழப்பீட்டுக் குழுவின் நியமனம் தொடர்பாக உயர் கல்வி அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பல்கலைக்கழக பேரவை தற்போது தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒரு ஓய்வுபெற்ற காணி ஆணையாளரை ஆலோசகராக நியமிக்க முடிவு செய்துள்ளது.</p>

		<p>உள்ளடங்கிய ஒரு குழுவினால் 06.04.2017 அன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் செயல்முறை துரிதப்படுத்தப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.</p> <p>எனவே, பஸ்கலைக்கழகமானது நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு ஒவ்வொரு முயற்சியையும் சட்டப்பூர்வமாக எடுத்துள்ளமையையும், அது விரைவில் அடையப்பட முடியும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.</p>	
(b)	<p>மீளாய்வாண்டின் போது பஸ்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூபா 66,072 தொகைக்கான நூலகப் புத்தகங்கள் மற்றும் 21 பதிவேடுகள் திருப்பி ஒப்படைத்திருக்காததுடன் அவற்றை திருப்பி பெறுவது தொடர்பாக முகாமையின் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.</p>	<p>குறிப்பிட்ட காலத்திற்குள் புத்தகங்களைத் திரும்பப் கையளிக்காத அனைத்து பதவணி உறுப்பினர்களுக்கும் நூலகம் ஒவ்வொரு மாதமும் 25 ம் தேதி நினைவூட்டல் கடிதங்களை அனுப்புகிறது.</p> <p>19.04.2017 அன்று வழங்கப்பட்ட UVP / BD / D / UWU / 17/3 கணக்காய்வுத் தகவல் படி விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்ட 21 புத்தகங்களில் 9 புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.</p> <p>04.05.2017 அன்று நடைபெற்ற நூலகக் குழுவின் 47 வது கூட்டத்தில், விரிவுரையாளர்களுக்கு புத்தகங்களை வழங்குவதற்கும், அத்தகைய புத்தகங்களைத் திரும்பிப் பெறுவதற்கும் ஒரு முறைமையை அறிமுகப்படுத்துமாறு உதவி நூலகர்கள் கேட்கப்பட்டிருப்பதுடன், துணை முதல் கூட்டத்தில், 17.05.2017 அன்று நடைபெற்ற முதலாவது துணைவேந்தர் ஆலோசனைக் குழு, கூட்டத்தில் நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட புத்தகங்களைத் திரும்பப்பெற ஒரு மாத காலம் வழங்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் புத்தகங்களை திரும்பப் பெறாத ஊழியர்களுக்கு நூலகம் நினைவூட்டல் கடிதங்களை முன்னர் போன்று அனுப்ப வேண்டும்</p>	<p>சம்பந்தப்பட்ட போதனை சார் உறுப்பினர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட 21 புத்தகங்களை திரும்பக் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>

		என்றும் முடிவு செய்யப்பட்டது. திரும்பப் பெறாத புத்தகங்களை மறுபரிசீலனை செய்வதற்கும் எதிர்காலத்தில் அபராதம் விதிக்கப்படுவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது. எதிர்காலத்தில் அபராதம் விதிக்கப்படும்என்பதை நூலக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தகவல் மூலம் பல புத்தகங்களை மீண்டும் பெறமுடிந்தது.	
c	பஸ்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தாபனக் கோவையின் ஏ ஆம் அத்தியாயத்தின் 7.6 ஆம் பந்தியின் பிரகாரம் ஒப்பந்தமுறி மற்றும் ஒப்பந்த உடன்படிக்கைகளை மீறியமை தொடர்பாக 2016 திசம்பர் 31 திகதி வரை இரண்டு விரிவுரையாளர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டியிருந்த ரூபா 7,659,146 தொகையினை அறவீடு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கவில்லை.	<p>ரூ. 7,659,146 பிணை மற்றும் ஒப்பந்தங்களை மீறியதால் இரண்டு விரிவுரையாளர்களிடமிருந்து பஸ்கலைக்கழகத்திற்கு மீட்டெடுக்கப்பட்டது..</p> <p>1. பிணை மற்றும் ஒப்பந்த விதிமுறைகளை மீறுவதன் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் இரண்டு விரிவுரையாளர்களில், Mr. M.A.P.N. பெரேரா ரூ. 1,280,912.01 ஐ செலுத்தியுள்ளதுடன் மீதமுள்ள 893,923.49. ரூபாவை ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து மீட்பதற்கு அவரது ஒப்புதலுடன் தொடர்புடைய விண்ணப்பங்களை ஒப்படைத்தார். அவரது அந்த தொகையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p> <p>2. திருமதி E.K.N.D. பெர்னாண்டோவுக்கு அனுப்பப்பட்ட கடைசி நினைவூட்டலுக்கும் எந்த பதிலும் வரவில்லை. ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகருக்கும் இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கும் தெரியப்படுத்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.</p>	<p>1. M.A.P.N. பெரேரா - ரூ. 2,174,835.50</p> <p>இந்த தொகையிலிருந்து ரூ. 1,280,912.01 மீட்டெடுக்கப்பட்டு, மீதமுள்ள 893,923.49.ரூபாவை ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து மீளப்பெறும் நோக்கத்திற்காக பஸ்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>2. E.K.N.D. பெர்னாண்டோ - ரூ. 6,765,222.99</p> <p>உத்தரவாதிகளிடமிருந்து (பிணையாளிகள்) இருந்து பொருத்தமான தொகையை மீட்டெடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p>

4.3 முறையற்ற பரிமாற்றங்கள்

பஸ்கலைக்கழகத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்கிய வழங்குனர்களுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த உடன்படிக்கையில் வாடகை வாகனங்களின் சாரதிகளுக்கு தங்குமிட வசதி வழங்குவதற்காக இணங்கியிருக்காத போதிலும் 2006 ஆண்டு முதல் தங்குமிட வசதி வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் 2014 ஆகஸ்ட் மாதம் முதல் மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதி வரை வாடகை அடிப்படையில் பெற்றிருந்த 11 வாகனங்களின் 11 சாரதிகளுக்காகப் பெற்றிருந்த வாடகை பெற்றிருந்த வீடு ஒன்றிற்காக ரூபா 484,750 தொகை மற்றும் மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணமாக ரூபா 5,930 தொகை பஸ்கலைக்கழகத்தினால் செலுத்தப்பட்டிருந்தது.

பதுளை மாவட்டத்தில் ஊவா வெல்லசா பஸ்கலைக்கழகத்தை தாபிப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய தேவைகளுக்காக வாகனங்கள் வாடகை அடிப்படையில் பெறப்பட்டன. 2006 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பணியாற்றும் சாரதிகள் தங்குவதற்கான இடம் மற்றும் ஓய்வெடுப்பதற்கான இடம் என்பவற்றுக்கு உள்ள வசதிக்குறைவுகள் காரணமாக மாணவர்களின் தேவைகள் மற்றும் பிற நோக்கங்களுக்காக இரவு நேரங்களில் வாகனங்களைப் பயன்படுத்துவது கடினமாக இருந்தது. எனவே, பஸ்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலிலிருந்து சுமார் 25 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஒரு வீடு அடையாளம் காணப்பட்டு, வாடகை அடிப்படையில் பெறப்பட்டது. இவ் வீடு சாரதிகளுக்கு மேலதிகமாக நீர்க்குழாய்ப் பொருத்துனர் மின்இணைப்பாளர் ஆகியோரினாலும் பயன்படுத்தப்பட்டது.

ஏனெனில், மேலே கூறப்பட்ட ஊழியர்களின் சேவையை விரைவாகவும், தேவையான நேரத்தில் 24 மணிநேரமும் பெற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்குவதற்கான நிபந்தனைகளிலோ, வாகன வழங்குனர் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்திலோ, பஸ்கலைக்கழகம் வீடுகளை வழங்க வேண்டும் என்பதாகவோ, வாகனங்களின் உரிமையாளர் விடுதி வசதியை வழங்க வேண்டும் என்பதாகவோ எந்தவொரு அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், எதிர்காலத்தில் கேள்விப்பத்திரங்களை கோரும்போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

29.11.2017 அன்று நடைபெற்ற பொதுத்துறை நிறுவனங்களின் குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரையின் படி ஒரு நபருக்கு , ரூ.2,000 வீதம் பஸ்கலைக்கழகத்தினால் விடுதிக்கு வசதிக்காக வழங்குவதற்காக முடிவுசெய்யப்பட்டது.

4.4 விளைவற்றதும் குறைபயன்பாடுடையதுமான சொத்துக்கள்			
(a)	<p>2010 ஜூன் 30 கொள்வனவு செய்திருந்த ரூபா 322,560 தொகை பெறுமதியான 05 தீ பாதுகாப்பு இரும்புப் பெட்டிகளின் சாவி காணாமல் போயிருந்த காரணத்தினால் 2017 ஏப்ரல் 30 திகதி வரை பயன்படுத்தப்படாமல் விளைவற்றுக் காணப்பட்டது.</p>	<p>தீ பாதுகாப்புப் பெட்டகங்களை வாங்குதல் மற்றும் அவற்றைப் பயன்படுத்தாதமை தொடர்பாக பல்கலைக்கழக கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவின் பல கூட்டங்களில் நீளமாகக் கலந்துரையாடப்பட்டது மற்றும் பல்கலைக்கழகத்தின் பேரவையின் ஒப்புதலுடன் ஒரு ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டதுடன் ஒழுங்காற்று நடவடிக்கையும் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்டது.</p> <p>இந்த பாதுகாப்புப் பெட்டகங்களை கொள்வனவு செய்யும் நேரத்தில் வழங்கல் பிரிவில் சிரேஷ்ட உதவி நிதியாளராக கடமையாற்றிய பெண் உத்தியோகத்தர் பதவி உயர்வு பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் தற்போது பணிபுரிகிறார். ஒரு குற்றச்சாட்டுப் பத்திரம் அவருக்கு அனுப்பப்பட்டது. அதற்கு மேலதிகமாக, இந்த பல்கலைக்கழகத்தின் களஞ்சிய காப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பெட்டக வழங்குனரிடமிருந்து நகல் திறப்புக்களைப் பெற்று இடமாறியவற்றை பதிலீடு செய்வதற்கும் பெட்டகங்களை பாவனைக்கு கொண்டு வருவதற்கும் பல்கலைக்கழக பேரவையின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>	<p>சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பெட்டகம் பல்கலைக்கழக அதிகாரிகளால் பயன்படுத்தப்படுகிறது.</p>

<p>(b)</p>	<p>2016 செப்டெம்பர் 23 திகதி ரூபா 1,645,000 தொகை செலுத்தி மாணவர்களின் கற்கை செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் குறிக்கோளுடன் கொள்வனவு செய்திருந்த உழவுஇயந்திரம் மற்றும் கலப்பை 2017 மார்ச் 17 கணக்காய்வுத் திகதி வரை எதுவித தேவைக்கும் பயன்படுத்தப்படாமல் பல்கலைக்கழக வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன். மாணவர்களின் இரண்டு அணிகள் 2015/2016 கல்வியாண்டிற்கான தொழில்நுட்ப துறையுடன் தொடர்புடைய இரண்டு பட்ட படிப்புகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். உழவு இயந்திரம் மற்றும் கலப்பை அவர்களின் செயன்முறைக் கல்வி நடவடிக்கைகளுக்கு கற்றல் உபகரணங்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	<p>சம்பந்தப்பட்ட உழவு இயந்திரங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p>
<p>(c)</p>	<p>2012 ஆண்டின் போது பொறியியல் வேலைத் தளத்திற்காக கொள்வனவு செய்திருந்த ரூபா 14,060,480 தொகை பெறுமதியான 3 – Axis CNC இயந்திரம் 2013 மற்றும் 2014 ஆண்டுகளின் போது எதுவித தேவைக்கும் பயன்படுத்தப்பட்டிருக்காததுடன் 2015 ஆண்டு முதல் கணக்காய்வுத் திகதியாகிய 2017 ஏப்ரல் 30 திகதி வரை 05 செய்முறைசார் செயற்பாடுகளுக்காக 46½ மணித்தியாலங்களுக்கு மாத்திரம் ஈடுபடுத்தியிருந்தது.</p>	<p>CNC இயந்திரம் விஞ்ஞானமும் தொழில்நுட்பவியல் பீடத்தினால் விஞ்ஞானமும் தொழில்நுட்பவியல் பட்ட கற்கையில் இயந்திர மின்னணுவியல் பிரிவு மாணவர்களுக்கு தேவையான CAD/CAM செய்முறை அறிவை வழங்கும் நோக்கிலும் அதே போன்று வேறு பட்ட கற்கைநெறி மாணவர்களுக்கு பாட அறிவை வழங்கும் நோக்கிலும் கொள்வனவு செய்யப்பட்டதாகும். 2012 இல் நடைபெற்ற பொறியியல் வேலைப்பட்டறைக்காக இது வாங்கப்பட்டது. மேலும் இந்த இயந்திரத்தில் உள்ள சிறப்பான தொழிற்பாடுகளையும் வசதிகளையும் பல்கலைக்கழக வேலைத்தளத்தில் உள்ள வேறு உபகரணங்களில் இருந்து பெற முடியாது என்பதையும் தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றேன்.</p>	<p>விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் Mechatronics பிரிவில் மூன்றாம் ஆண்டு இரண்டாம் பருவகால காலத்தில் இந்த இயந்திரத்தின் மூலம் செயன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாணவர்களின் இறுதி பருவகால திட்டங்களில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி செயன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிதாகத் தொடங்கப்பட்ட தொழில்நுட்ப கற்கைகளில் மாணவர்களுக்கு இவ் இயந்திரத்தை பயன்படுத்தி செயன்முறைச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுமென நான் தெரிவிக்க விரும்புகின்றேன். இயந்திரம் நல்ல நிலையில் உள்ளது என்பதையும் நான் தெரிவிக்கின்றேன்</p>

		<p>விஞ்ஞானமும் தொழில்நுட்பவியல் பட்ட கற்கையில் இயந்திர மின்னணுவியல் பிரிவின் மூன்றாம் வருட முதலாவது அரையாண்டில் இவ் இயந்திரம் அறிமுகப்படுத்தப்படுகின்றதுடன் அதனுடன் தொடர்புடைய சாதாரண சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மூன்றாம் ஆண்டின் முதலாம் அரையாண்டில் பின்வரும் செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.</p> <ol style="list-style-type: none"> 1. மாணவர்களுக்கு CNC இயந்திரத்தின் தொழிற்பாடு தொடர்பான அறிமுகம் வழங்கல் 2. தாமாகவே இயந்திரத்தை இயக்குவதற்கான பயிற்சிகளை வழங்கல் 3. குறியிடலில் குறித்த இயந்திரத்தின் தொழிற்பாடு குறித்து மாணவர்களை பயிற்றுவித்தல் 4. மாணவர்களின் விருப்புக்கிணங்க அகரவரிசை எழுத்துக்களை CNC இயந்திரத்தை பயன்படுத்தி வெட்டுவதற்கான செயன்முறை பரீட்சையை நடாத்துதல் 5. முன் தீர்மானிக்கப்பட்ட அகரவரிசை எழுத்தை CNC இயந்திரத்தை பயன்படுத்தி வெட்டுவதற்கான செயன்முறை பரீட்சையை நடாத்துதல் 6. முன் தீர்மானிக்கப்பட்ட உருவம் ஒன்றை CNC இயந்திரத்தை பயன்படுத்தி வெட்டுவதற்கான சந்தர்ப்பத்தை மாணவர்களுக்கு வழங்கல் 7. முன் தீர்மானிக்கப்பட்ட உருவம் ஒன்றை CNC இயந்திரத்தை பயன்படுத்தி வெட்டுவதற்கான செயன்முறை பரீட்சையை நடாத்துதல் 	
--	--	---	--

		இவ் இயந்திரத்தின் தொழிற்பாடு தொடர்பான ஆழமான விடயதானங்கள் மற்றும் அதனோடு இணைந்த செயன்முறைச் செயற்பாடுகள் மூன்றாம் வருட அரையாண்டு முழுவதும் நான்காம் ஆண்டு முழுவதும் பரவியுள்ளன. நான்காமாண்டு மாணவர்களாலும் கல்விசார் உத்தியோகத்தர்களாலும் இவ் இயந்திரம் ஆய்வுநடவடிக்கைகளுக்காக பல்வேறு வழிகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.	
d	தேவை மீது கவனம் செலுத்தாமல் கொள்வனவு செய்திருந்த காரணத்தினால் 2017 ஜூன் 17 திகதி வரை 2014 மற்றும் 2015 ஆண்டுகளின் போது கொள்வனவு செய்திருந்த A3 இன் 1306 கடதாசி பக்கட்டுகள் விளைவற்றுக் களஞ்சியத்தில் காணப்பட்டது.	இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன். எவ்வாறாயினும், A3 வகை புகைப்படப் பிரதியாக்கும் தாள்கள் பல்கலைக்கழகத்தின் பரீட்சைப் பிரிவில் வினாத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது மற்றும் இந்த வருடத்தின் போது சம்பந்தப்பட்ட காகிதத்தைப் பயன்படுத்துவதற்கு நான் நடவடிக்கை எடுக்கிறேன்.	முந்தைய ஆண்டுகளில் வாங்கப்பட்ட ஏ 3 வகை தாள்கள் பரீட்சை விவகாரங்களில் பயன்படுத்தப்படுகின்றன A3 அளவின் தாள்களின் 1,306 பொதிகளில், 2017 ஆம் ஆண்டில் 521 பொதிகள் வழங்கப்பட்டதுடன், 785 பொதிகள் 31.12.2017 அன்று இருப்பில் இருந்தன.
4.5 நிதிகளின் பயன்பாடற்ற நிலமை			
அ	ஊவா கைத்தொழில் மைய நிதியம், உபவேந்தர் நிதியம் மற்றும் நலன்புரி நிதியம் ஆகியவற்றின் கூட்டுத்தொகை ரூபா 3,340,990 மீளாய்வாண்டு வரை பயன்படுத்தப்படாமையால் குறிப்பிட்ட நிதியங்களில் இருந்து அந்த நிதியத்தை ஏற்படுத்திய குறிக்கோள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.	இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன். இந்த நிதிகளுக்கு நிதியளிப்பு ஆதாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன எனினும், நிதிப்பயன்பாட்டுக்கான தெளிவான அறிவுறுத்தல்கள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. பயன்பாட்டுக்கான அறிவுறுத்தல்களின் தொகுப்பை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, பல்கலைக்கழக பேரவையின் ஒப்புதலைப் பெறுவேன்.	கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிட்டபடி, இந்த நிதி 2016 ஆம் ஆண்டில் எந்தவொரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும், 25.08.2017 அன்று நடைபெற்ற 48 ஆவது கூட்டத்தில் நிதிக் குழுவானது இந்த நிதிகளின் பயன்பாடு தொடர்பாக ஒரு வழிமுறைகளை தயாரிக்க ஒரு குழுவை நியமிப்பதற்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரை பேரவையின் 126 வது கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் நான் குழுவின்

			பரிந்துரைகளின் அடிப்படையில் நிதியைப் பயன்படுத்த எதிர்பார்க்கிறேன்.
ஆ	நலன்புரி நிதியம் ரூபா 177,364 தொகை மற்றும் விசேட தேவை நிதியம் ரூபா 1,894,530 தொகையினை முதலீடு செய்யாமையால் அந் நிதியத்திற்கு கிடைக்கும் வட்டி வருமானத்தை இழந்திருந்தது.	இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன். நிதிக் குழுவின் ஒப்புதலின் கீழ் சமீபத்தில் நலன்புரி நிதி மற்றும் விசேட தேவைகள் நிதியம் நிறுவப்பட்டுள்ளன. வட்டி வருமானத்தை உருவாக்குகின்ற ஒரு ஆதாரத்தில் இந்த நிலுவைகளை முதலீடு செய்ய உடனடி நடவடிக்கை எடுப்பேன்.	பதிலில் கூறப்பட்டது போல், குழுவின் பரிந்துரையில் இந்த நிதிகளை முதலீடு செய்ய நான் விரும்புகிறேன்.
4.6 கொள்வனவுகள் மற்றும் ஒப்பந்த செயற்பாடு			
ஊவா வெல்லஸ்ஸ பஸ்கலைக்கழகத்தின் 01 ஆம் கட்டத்தின் கீழ் 2006 ஆண்டின் போது ரூபா 350 மில்லியன் தொகை பெறுமதியான கட்டிடங்கள் நிர்மாணிக்கும் ஒப்பந்தவேலைகள் பெறுகைகள் நடவடிக்கை முறைக்கு புறம்பாக வடிவமைத்து நிர்மாணிக்கும் முறைப்படி நிறைவேற்றுவதற்காக பஸ்கலைக்கழகங்கள் ஆணைக்குழுவினால் மத்திய பொறியியல் சார் பணியகத்திற்கு சாட்டப்பட்டிருந்தது. 2007 ஆண்டின் போது மீண்டும் அவ் ஒப்பந்தவேலை அளவை செய்து கொடுப்பனவு செய்யும் அடிப்படையின் கீழ் பஸ்கலைக்கழகத்தினால் ஒப்பந்த கம்பனி புதிய ஒப்பந்த உடன்படிக்கையொன்றினை மேற்கொண்டிருந்தது. அதன் பிரகாரம் புதிய உடன்படிக்கை மேற்கொள்வதற்கு உரிய அங்கீகாரம் கணக்காய்விற்கு	ICTAD இன் விதிமுறைகளின் (சூத்திரம்) படி BOQ மதிப்பில் 90% CIDA விலை மாற்றங்கள் கணக்கிடப்பட்டது. வேறுபாடு ஏற்பட்டுள்ளது ஏனெனில் கண்காய்வுக் கணிப்பில் 50% இல் கணிப்பீடு செய்யப்பட்டது. எவ்வாறாயினும், குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் விலை ஏற்ற இறக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையை முன்னிறுத்தி BOQ தொகையை 90% பங்களிப்புடன் வழங்கியுள்ளோம். எப்படியாயினும் எந்த மேலதிக கட்டணமும் செலுத்தப்படவில்லை என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்	ICTAD இன் விதிமுறைகளின் (சூத்திரம்) படி BOQ மதிப்பில் 90% CIDA விலை மாற்றங்களைக் கணக்கிட்டது. கணக்கிடப்பட்ட வேறுபாடு ஏற்பட்டுள்ளது ஏனெனில் கணக்கீடு 50% கணக்கில் செய்யப்பட்டது. எவ்வாறாயினும், BOQ தொகையை 90% பங்களிப்புடன் வழங்கியுள்ளோம், குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் விலை ஏற்ற இறக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை அப்படி, நான் எந்த மேலதிக கட்டணமும் செலுத்தப்படவில்லை என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.	

<p>சமர்ப்பிக்கப்படாததுடன் ஒப்பந்தக்காரரினால் மேற்கொள்ளப்பட்டிருந்த வேண்டுகோளின் பிரகாரம் புதிய உடன்படிக்கையினை நிபந்தனைகளின் பிரகாரம் விலை முரண்கள் கணக்கிடப்பட்ட காரணத்தினால் ரூபா 10,622,507 இற்கான தொகையொன்று மிகையாக செலுத்தப்பட்டிருந்தது.</p>		
<p>4.7 மனித வள முகாமைத்துவம்</p>		
<p>பஸ்கலைக்கழக பீடங்களின் அங்கீகரிக்கப்பட்ட பேராசிரியர் பதவிகள் 10 மற்றும் விலங்கு விஞ்ஞானம் மற்றும் ஏற்றுமதி விவசாய பீடம் மற்றும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப பீடத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 விரிவுரையாளர்கள் பதவிகள் வெற்றிடமாகக் காணப்பட்டது. அத்துடன் முகாமைத்துவப் பீடத்தின் 05 விரிவுரையாளர்கள் மிகையாகக் காணப்பட்டது. மேலும் 2006 ஜூன் 06 ஆம் திகதிய 876 ஆம் இலக்க பஸ்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் பிரகாரம் பஸ்கலைக்கழகத்தின் 43 கல்விசாரா பதவியணியினர் வெற்றிடங்களுக்கு உத்தியோகத்தர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக நடவடிக்கைகள் எடுத்திருக்கவில்லை.</p>	<p>கல்வி சார் உத்தியோகத்தர்கள் பேராசிரியர்கள் பதவிக்காக தகுதிகளை பூர்த்தி செய்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற முன்னர் சிலதடவைகள் செய்யப்பட்ட பத்திரிகை விளம்பரத்துக்கு அமைய எந்த விண்ணப்பங்களும் கிடைக்காமையால் மறுபடியும் பத்திரிகை விளம்பரங்கள் வெளியிடப்பட்டபோதும் தேவைகளை பூர்த்தி செய்யும் எந்தவொரு விண்ணப்பமும் சுற்றுநிருபம் 916 படி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட செய்தித்தாள் விளம்பரங்களுடன் தொடர்புடைய அனைத்து நேர்காணல்களும் நிறைவு செய்யப்பட்டு, கல்விசார் ஆளணியில் உள்ள வெற்றிடங்களின் உண்மையான எண்ணிக்கை 16 ஆக 31.12.2016 இல் குறைக்கப்பட்டது.</p> <p>முகாமைத்துவ பீடத்தில் உள்ள பதவிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை, மற்ற பீடங்களில் வெற்றிடமான பதவிகளுக்கு எதிராக ஐந்து விரிவுரையாளர்களை முகாமைத்துவ பீடத்துக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>	<p>01.02.2017 முதல் அமுலிலுள்ள புதிய ஆளணி அறிக்கையின்படி தற்போது ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது.</p>

	<p>கல்வி சாராத உத்தியோகத்தர்கள்</p> <p>கல்வி சாராத உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்புடைய ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு ஏற்ப நடத்தப்பட்ட ஆட்சேர்ப்பின் மூலம் முந்தைய ஆண்டு இருக்கும் 70 வெற்றிடங்களை 43 ஆக 31.12.2016 உள்ளவாறு குறைப்பது சாத்தியமாகவிருந்தது.</p>	
<p>5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும 5.1 கூட்டிணைந்த திட்டம்</p>		
<p>2003 ஜூன் 02 திகதிய பீ.ஈ.ஊ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 5.1.2 பந்தியின் பிரகாரம் முன்னைய மூன்று ஆண்டுகளின் செயற்பட்ட விளைவு தொடர்பாக மீளாய்வொன்று மேற்கூறிய கூட்டிணைந்த திட்டத்தில் அடங்கியிருக்காததுடன் நிறைவேற்றப்பட வேண்டிய இலக்குகளின் நிதிப் பெறுமதிகள் காட்டப்பட்டிருக்காமையால் வருடாந்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யக்கூடிய விதமாக கூட்டிணைந்த திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை</p>	<p>கூட்டிணைந்த திட்டம் 2016 முதல் 2020 வரை ஐந்து ஆண்டுகளுக்கு தயாராக உள்ளது. ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் ஒரு செயல் திட்டத்தின் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முந்தைய ஆண்டுகளில் செயல்பாட்டு விளைவுகளை தனித்தனியாக மதிப்பாய்வு செய்ய நான் நடவடிக்கை எடுப்பேன்.</p>	<p>அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவில் முடிவு செய்யப்பட்டது போல திருத்தப்பட்ட கூட்டிணைந்த திட்டத்தை தயாரிப்பதற்காக முகாமைத்துவ பீட பீடாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய கலாநிதி பி.ரி. குமார கண்டறியப்பட்டுள்ளார்.</p>
<p>5.2 செயல் நடவடிக்கைத் திட்டம்</p>		
<p>2014 பெப்ரவரி 17 ஆந் திகதிய 01/2014 ஆம் இலக்க பொது நிதி சுற்றறிக்கையின் 04 ஆம் பந்தியின் பிரகாரம் செயல்நடவடிக்கைத் திட்டம் வருடாந்தம் தயாரிக்கப்பட வேண்டுமெனினும் 2016-2020 வரை 05 வருடங்களுக்காக தயாரிக்கப்பட்டிருந்ததுடன் நாளது வரையாக்கப்பட்ட நிறுவனத்தின் அமைப்பு கட்டமைப்பு, அங்கீகரிக்கப்பட்ட</p>	<p>கூட்டிணைந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனியாக செயற்படும் விதத்தை செயல் நடவடிக்கைத் திட்டம் காட்டுகிறது.</p> <p>நிதி அறிக்கைகளில் வருடாந்த வரவு செலவுத் திட்டம் மற்றும் நிதியியல் விளைவுகள் ஆகியவை அடங்கும் போது வரைவு அறிக்கையில் 1 ஆம் பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட நிறுவனக் கட்டமைப்பு</p>	<p>கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவில் முடிவெடுத்தபடி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தனித்தனியாக செயல் திட்டங்களை தயாரிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன</p>

<p>மற்றும் உள்ளவாறான பதவியணியினரின் விபரங்கள் அத திட்டத்தில் அடங்கியிருக்கவில்லை.</p>	<p>செயல்நடவடிக்கைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதலாக, வருங்காலத் திட்டத்தில் எதிர்காலத்தில் உள்ளக கணக்காய்வுத் திட்டத்தை சேர்க்க நான் ஏற்பாடு செய்கிறேன்.</p>		
<p>5.3 உள்ளகக் கணக்காய்வு</p>			
<p>சிரேஷ்ட உதவி உள்ளகக் கணக்காய்வு உத்தியோகத்தர் இருவர் உட்பட மூன்று உத்தியோகத்தர்கள் அடங்கிய உள்ளகக் கணக்காய்வு அலகு ஒன்று நிறுவப்பட்டிருந்த போதிலும் நிரந்தர சிரேஷ்ட உதவி உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவர் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>2016 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதியிலிருந்து பஸ்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சிரேஷ்ட உதவி உள்ளக கணக்காய்வாளர் இராஜினாமா செய்தார். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 1, 2016 பிப்ரவரி 2017 ஆம் திகதி 24 மார்ச் 2017 திகதியிட்டு பஸ்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கிய கடிதங்களில் இவ் வெற்றிடத்தை நிரப்ப தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதங்களுக்கு பதிலளித்து, பஸ்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் செயலாளர், 2017 மே 16 ஆம் திகதியன்று, மூன்று மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு சிரேஷ்ட உதவி உள்ளக கணக்காய்வாளர் நியமிப்பதற்கு அனுமதி வழங்கினார். அந்த வெற்றிடத்தை நிரப்ப ஒரு நேர்முகத்தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சபரகமுவ பஸ்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி உள்ளக கணக்காய்வாளர் 27.01.2017 ஆம் திகதியிலிருந்து உள்ளக கணக்காய்வு பிரிவின் விவகாரங்களை கவனிப்பதற்கு உள்ளக கணக்காய்வு பிரிவுக்கு கடமைமேற்கொள்ளும் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளார்.</p>	<p>2017 ஆகஸ்ட் 9 ஆம் திகதியிலிருந்து பஸ்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஒப்புதலின் பேரில் ஒப்பந்த உதவி அடிப்படையில் சிரேஷ்ட உதவி உள்ளக கணக்காய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.</p>	
<p>5.4 கொள்வனவுத் திட்டம்</p>			
<p>ஆ</p>	<p>2006 பெறுகைகள் வழிகாட்டல் கோவையின் 4.2.1 இன் பிரகாரம் பெறுகைகள் திட்டம் நாளதுவரையாக்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படமுடியாதுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான விரிவான கொள்முதல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 2017 முதல் ஒவ்வொரு மாதமும் கொள்வனவு முன்னேற்ற மீளாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு 2017உடன் தொடர்புடைய கொள்முதல் திட்டம் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p>	<p>2017 ஆம் ஆண்டில் கொள்முதல் திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p>

5.5 பாதிட்டுக் கட்டுப்பாடு																						
<p>அ) மதிப்பீட்டிற்குரிய ஆண்டுக்கான பல்கலைக்கழகத்தின் மொத்த நிதிஏற்பாடுகள் மற்றும் செலவீனங்கள் பின்வருமாறு</p> <table border="1" data-bbox="224 406 739 582"> <thead> <tr> <th>விபரம்</th> <th>ஏற்பாடு</th> <th>பயன்படுத்தியது</th> <th>வித்தியாசம்</th> <th>%</th> </tr> </thead> <tbody> <tr> <td>மீண்டுவரும்</td> <td>638,000,000</td> <td>481,336,815</td> <td>156,663,185</td> <td>25% 225%</td> </tr> <tr> <td>மூலதனம்</td> <td>600,000,000</td> <td>266,839,401</td> <td>333,160,599</td> <td>56%</td> </tr> <tr> <td></td> <td><u>1,238,000,000</u></td> <td><u>738,176,216</u></td> <td><u>489,823,784</u></td> <td></td> </tr> </tbody> </table> <p>2016 ஆம் ஆண்டில் மூலதனச் செலவினத்திற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டிலிருந்து வழங்கப்பட்ட ரூ 600,000,000 இல் ரூ. 333,160,599 பயன்படுத்தப்படவேயில்லை என்பதுடன் மொத்த மூலதன செலவீன ஒதுக்கீட்டில் இது 56 சதவீதமாகும்</p>	விபரம்	ஏற்பாடு	பயன்படுத்தியது	வித்தியாசம்	%	மீண்டுவரும்	638,000,000	481,336,815	156,663,185	25% 225%	மூலதனம்	600,000,000	266,839,401	333,160,599	56%		<u>1,238,000,000</u>	<u>738,176,216</u>	<u>489,823,784</u>		<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன். நிர்மாணப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள மூலதன செலவினத்திலிருந்து இந்த தொகையை பயன்படுத்தாத காரணத்தால், ஊவா வெல்லசா பல்கலைக்கழக கட்டுமான திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை அமுல்படுத்தவில்லை. பல தொழிலதிபர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதால் திட்டமிட்ட விதத்தில் கட்டுமானப் பணிகளை நிறைவேற்ற இயலாதிருந்தது.</p>	<p>2016 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் 2016 ஆம் ஆண்டில் செயற்பாடு மற்றும் பிற மாறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு மாற்றமடைந்திருந்தது. வரவு செலவுத் திட்டத்தை எதிர்காலத்தில் வினைத்திறனான முகாமைத்துவ கட்டுப்பாட்டாக பயன்படுத்துவதற்கு நான் விரும்புகிறேன்.</p>
விபரம்	ஏற்பாடு	பயன்படுத்தியது	வித்தியாசம்	%																		
மீண்டுவரும்	638,000,000	481,336,815	156,663,185	25% 225%																		
மூலதனம்	600,000,000	266,839,401	333,160,599	56%																		
	<u>1,238,000,000</u>	<u>738,176,216</u>	<u>489,823,784</u>																			
<p>ஆ) திருத்தப்பட்ட வரவு செலவு திட்ட மதிப்பீட்டிலிருந்து மீண்டுவரும் செலவீனங்களுக்கு என ஒதுக்கப்பட்ட ரூ 638,000,000 லிருந்து ரூ. 156,663,185 பயன்படுத்தப்படவில்லை என்பதுடன் மொத்த மீண்டுவரும் செலவீன ஒதுக்கத்தில் 25% ஆகும்</p>	<p>ரூ. 156,663,185 மறுமதிப்பீட்டுச் செலவினங்களில், ஊதியம் வழங்குவதற்கான ஒதுக்கீட்டின் பகுதியாக, கல்வியாளர்கள் மற்றும் கல்விசாராத ஊழியர்களுக்கிடையில் உள்ள காலியிடங்கள் காரணமாக, சேமிக்கப்படவில்லை.</p>																					
<p>இ) சுய நிதி கற்கைத்திட்டங்கள் மற்றும் பிற திட்டங்கள் இருந்து பெறப்பட்ட ரூபா 14,202,090 வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டை தயாரிக்கும் போது அடையாளம் காணப்படவில்லை.</p>	<p>சுயநிதி திட்டத்தின் வருமானம், "விரிவாக்க திட்டத்தின் வருமானம்" என்ற தலைப்பின் கீழ் ரூ. 2016 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் "படிவம் எண் 2 - வருவாய் மதிப்பீடுகள்" கீழ் 24,687,000 மற்றும் பிற வருமானங்கள் ஒவ்வொரு தலைப்பின்கீழ் காட்டப்பட்டுள்ளன.</p>																					
<p>ஈ) மீதமுள்ள உறுதிச்சீட்டுகள் ரூ. 10,000,000 வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் பிற மானியங்கள் மறுஆய்வு செய்யப்பட்ட காலத்தில் கூறப்படவில்லை.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்பட முடியாதுள்ளது. ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் மற்ற மானியங்கள் எவையும் உள்ளடக்கப்படவில்லை.</p>																					

உ	<p>சுயநிதி கற்கைத்திட்டத்தின் செலவீனமாக 2016 ஆம் ஆண்டில் செலவிடப்பட்ட ரூ. 3,451,957, செலவுகளை மதிப்பீடு செய்யும் போது அடையாளம் காணப்படவில்லை.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படமுடியாதுள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான சுயநிதி திட்டத்தில் செலவீனம் 2016 வரவு செலவுத் திட்டத்தில் மீளாய்வு செலவீனத்தின் கீழ் படிவம் ஐஐஐ இல் "விரிவாக்க திட்டத்தின் செலவீனம்" என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.</p>	
ஊ	<p>நிலங்களை கையகப்படுத்தியதற்காக செய்யப்பட்ட மூலதன செலவு ரூ. 74,884 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிக்கும் போது அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன். பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு நிலத்தை கையகப்படுத்துதலுடன் தொடர்புடைய நிலஅளவை நடவடிக்கைகளுக்கான செலவீனத்துடன் சம்பந்தப்பட்ட செலவுகள் ஆகும்.</p>	
எ	<p>2016 ஆம் ஆண்டின் மொத்த மீண்டுவரும் வருவாய் ரூ. 638,000,000, என மதிப்பிடப்பட்ட போதும் ரூ. 496,107,836 ஏ வருமானமாக பெறப்பட்டுள்ளது. வித்தியாசம் ரூ. 141,892,164 இருப்பதுடன் இது மொத்த மதிப்பீட்டு வருவாயில் 22 சதவீதமாக இருந்தது.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன். மொத்த மதிப்பிடப்பட்ட வருவாயில் இருந்து உண்மையான மீண்டுவரும் வருமானம் வித்தியாசப்படுகின்றது. ஏனெனில் மீண்டுவரும் மானியங்கள் ஒதுக்கீடுகளை விட குறைவாகவே இருந்தது.</p>	
ஏ	<p>ரூ. 638,000,000 மீண்டுவரும் செலவீனமாக கணக்கிடப்பட்ட போதும் ஒதுக்கீட்டில் இருந்து ரூ. 481,336,81 மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் ரூ.156,663,185 பயன்படுத்தப்படாமலேயே உள்ளது.</p>	<p>பதில் 5.5 (ஆ) கீழ் காட்டப்பட்டுள்ளது.</p>	
ஐ	<p>மீளாய்வுக்குட்பட்ட வருடத்தின் போது மூலதன வருவாயாக வருடாந்த ரூ. 600,000,000 எதிர்பார்க்கப்பட்டபோதும் உண்மையில் ரூ. 262,700,000 ஏ வருமானமாக உற்பத்திசெய்யப்பட்டுள்ளது. இரண்டுக்குமான வித்தியாசம் ரூ. 337,300,000 ஆக இருப்பதுடன் இது மொத்த மதிப்பீட்டு மூலதன வருவாயின் 56% வேறுபாடாக இருந்தது.</p>	<p>இவ் அவதானத்துடன் நான் உடன்படுகின்றேன். மூலதன வருவாயாக உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட தொகைக்கும் உண்மையில் வருடாந்த வருவாய் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட மூலதன வருவாய்க்கும் இடையில் ஓர் வேறுபாடு காணப்படுகின்றது. ஒதுக்கீடு செய்யப்பட்ட மூலதன மானியங்களை விட பெற்றுக்கொள்ளப்பட்ட மூலதன மானியங்கள் குறைவாக இருப்பதால் இவ் மாறுபாடு காணப்படுகிறது.</p>	
ஓ	<p>ரூ. 600,000,000 மூலதன செலவீனமாக மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், ரூ. 266,839,401 ஏ பயன்படுத்தப்பட்டுள்ளதுடன். ரூ. 333,160,599 பயன்படுத்தப்படாமல் அவதானிக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பிடப்பட்ட மூலதன செலவில் இது 56% சதவீதமாகும்.</p>	<p>பதில் 5.5 (ஈ) கீழ் காட்டப்பட்டுள்ளது.</p>	

6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்		
கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலான குறைபாடுகள் அவ்வப்போது பஸ்கலைக்கழக உப வேந்தரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பில் விசேட கவனம் கோரப்படுகின்றது.		
முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுத் துறைகள்	அவதானிப்புகள்	குறித்த விடயப்பரப்புக்கள் மீது அதிக கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.
கணக்கீடு	கணக்கீட்டு நியமங்கள் பின்பற்றப்படாமை, கணக்கீட்டு குறைபாடுகள் மற்றும் இணங்காத கணக்குகள் காணப்பட்டமை.	
சொத்துக்கள் முகாமைத்துவம்	நிலையான சொத்துக்களை மெய்மையாய்வு செய்யாமை, நிலையான சொத்துப் பதிவேட்டினை முறையாக பராமரிக்காமை.	
களஞ்சியக் கட்டுப்பாடு	பலவீனமான இருப்பு முகாமைத்துவம், இருப்புக்கள் நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்படாமை	
பதவியணியினர் நிரவாகம்	பதவிகளில் வெற்றிடங்கள் காணப்பட்டமை மற்றும் மிகை ஊழியர்கள் காணப்பட்டமை.	
செயலாற்றல்	எதிர்பார்த்த இலக்கை அடையாமை	
	மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளவாறான செலவினத்திற்கிடையே கருத்திற்கொள்ளக் கூடியளவு விலகல் காணப்படல்.	